

ஜூலை
1994
JULY

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

இதழ்
42
ISSUE

குற்றம் புரிபவர்களை
நாட்டை விட்டு
வெளியேற்றுவதற்கான
மசோதா கணிய நாடானு
மன்றத்தில் தாக்கல் - 3

ஓவியப் சட்டத்தில் பல
மாற்றங்கள். அகதிகள் பலர்
அவஸ்தையில் - 5

வெல்: பெயர் பெறுவோர்
தொகை மாதாமாதம்
குறைந்து வருகின்றது - 7

கோடை கால ஓவ்வாமை
நோய் தாக்கலாம் - 9



இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி

A Monthly Information Digest

குற்றவாளிகளையும், வன்முறையாளர்களையும் நாடுகடத்த கண்டிய குடிவரவுச் சட்டத்தில் பாரிய மாற்றம் அறிவிப்பு

Immigration Minister targets 'rotten apples'

குடிய அரசியலாளர்களாலும், குடிவரவுத் துறையாளர்களாலும் நீண்டகாலம் பேசப்பட்டு வந்த விடயமொன்றுக்குத் தற்போது உருவும் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதுவிதமாக, அல்லது காகம் இருக்கப் படும்பழம் விழுந்தது போல, ரொந்தனே நகருப் பொள்ளார் ஒருவர் கட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்த அதே தினத்தன்று, குற்றவாளிகளையும், வன்செயலாளர்களையும் நாடுகடத்தும் புதிய திருத்தச் சட்டத்துக்கான அறிவித்தலை குடிவரவு அமைச்சர் திரு. ஸேர்ஜியோ மார்க் வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் 17ஆம் திங்கி கண்டிய நாடானுமன்றத்தில் இதற்கான சட்ட மூலத்தை அமைச்சர் தாக்கல் செய்தார். கண்டாவுக்குள் அகதிகளாகவும், குடிவரவாளர்களாகவும் வந்த பலர் யான்கரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் இந்த நாட்டுக் குடியாளவர்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழுமிழுமாதவாறு அவர்களது நாளாந்த வாழ்க்கை யான்கரமானதாகப்பட்டுள்ளதாகவும் அண்மைக் காலங்களில் செய்திகள் வெளியாகின. முக்கியமாக, சில எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்கள் அரசியல் இலாபத்துக்காக இதனைப் பூதாகரமாக்கி வந்தனர்.

அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்ற வன்செயல்கள், மற்றும் யான்கர குற்றச் செயல்களில் வெளிநாட்டவர்களான (அகதிகளும், குடிவரவாளர்களும்) சிறுபான்மையினர் அல்லது வெளிணைத் தோல்லலாதவர்கள் ஈடுபட்டது உண்மை. அதனையாரும் மறுக்கவில்லை. அவ்வப்போது அவர்களை நாடுகடத்தக் கூடியதாகச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற குரல் பல கோணங்களிலிருந்தும் ஒன்றி ஒன்றித்தன. இப்போது அந்தக் குரல்களுக்கு அமைச்சர் மொத்த உருவும் கொடுக்க முன்வந்துள்ளார்.

இரு வகையில் பார்க்கும்போது இவ்வாறான செயற்பாடுகள் தேவைதானா என்று எண்ணத் தோன்றுகின்ற போதிலும், மறுபறத்தில் ஒரு நாட்டு அரசாங்கம் என்பது தனது மக்களின் நான்மை, சமாதானம், அமைதி கருதி இதனைத் தவிர வேறு என்ன நடவடிக்கையைத் தான் எடுக்க முடியுமென்றும் நினைக்க வைக்கின்றது.

"சிறுதொகையினரான சிறுபான்மையினரே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்" என்று அமைச்சர் ஸேர்ஜியோ மார்க் தெரிவித்துள்ள கருத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.

"இந்நாட்டைக் கட்டியேறுமிட வரும் பெரும்பான்மையான குடிவரவாளர்களின் நந்தபெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் 'அழிக்போன அப்பிள்கள்' வெளியே சீச வேண்டியுள்ளது" என்று அமைச்சர் அர்த்தமாக தமது நடவடிக்கையை விபரித்துள்ளார்.

தித்தாகக் கொண்டு வரப்படும் சட்ட மாற்றத்தின் கீழ், ஏதாவது ஒரு குற்றத்துக்காகப் பத்து வருடங்கள் அல்லது அதற்கு அதிகமான காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரது அகதி மனு நிராகரிக்கப்பட்டால், அவரது மேன்முறையிட்டு மனுவை அகதிகள் விசாரணைச் சபையின் அப்பில் பிரிவு பரிசீலனைக்கு எடுத்து அவர்களாவில் தங்கியிருக்க அனுமதி வழங்க முடியாது. இவ்வாறான மனுக்களைக் குடிவரவு அமைச்சர் மட்டுமே பரிசீலனைக்கு எடுக்க முடியும்.

கடந்த வருடத்தில் இவ்வாறான சமார் நூறு மனுக்களை அகதிகள் சபை அப்பில் பிரிவு நிராகரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த ஏர்ல் மாதம் ரொந்தோவிலுள்ள உணவுக்கொண்டில் 23 வயதுப் பெண்ணொருவரைக் கொலை செய்ததாகக்

'எஸ்தி'

கைதானவர் 1992ல் கண்டாவை விட்டு நாடுகடத்த உத்தரவிடப்பட்ட பின்னர் இங்கு தங்கியிருந்தவர். கடந்த மாதம் பொளிஸ் கான்டிப்ஸ் கொலையில் கைதானவரும் 1992ல் நாடு கடத்தலுக்கு உத்தரவிடப்பட்டுத் தலைமறைவானவர். இவர்கள் இருவருமே கறுப்பர்கள்.

"கொலைகாரர்களை இங்கே தங்கியிருக்க அனுமதிப்பது சரியா?" என்று பொதுமக்கள் கேட்கின்றனர். "நாடும் என்னுடம் அப்படித்தான் கேட்கிறேன்" என்றும் அமைச்சர் மார்க் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தவகையில் பார்க்கக்கையில் வெளிணையரல்லாதவர்களுக்கு கோஷம் எழும்புவதில் நியாயில்லை என்றும் கூறமுடியாது. உண்மையான குற்றவாளிகளை நாடு கடத்தவதால், குற்றம் எதுவும் செய்யாத அமைதி வாழ்க்கையை விரும்பும் சிறுபான்மை மக்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும் வாழக் கூடியதாக இருக்கும் என்பதும் உண்மையே.

இந்தப் பின்னணியுடன் புதிய திருத்தச் சட்டத்தில் முக்கியமாகப் பின்வரும்

மாற்றங்கள் அமையப் போகின்றன.

பயங்கரமாக குற்றஞ் செய்தவர்கள் அகதிநிலை கோருவது தடை செய்யப்படும். இவர்கள் அகதிநிலை கோரிய எல்லைப் புறம்/விமான நிலையம்/கடல் வழிப் பாதையில் வைத்தே வெளியேற்றப்படுவர்.

ஆட்களைக் கடத்தி வருவதற்காகப் பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்கள் தபால் மூலம் அனுப்பப்படும் வேளையில், அவைகளைப் பரிசோதித்துப் பறிமுதல் செய்யும் அதிகாரங்கள் குடிவரவுத் திணைக்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். கண்டாவுக்குள் குற்றஞ் செய்தவர்கள் தின்னடை முடிவடைந்ததும், தாமதமின்றி அவர்களை நாடு கடத்துவதற்கு ஏற்றதாக ஏற்பாடுகள் செய்யப்படும்.

சிறைத்தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அவர்களின் 'ப்ரோல்' காலத்தில், அல்லது நன்னடைத்தைக் காலத்தில் அவர்களை வெளியேற்றுவது பற்றியும் பரிசீலித்தல்.

சொந்த நாட்டில் அல்லது வேறு நாடொன்றில் குற்றம் புரிந்தவர்கள் கண்டாவில் அகதிநிலை கோரினால் அவர்கள் இனங்காணப்படும் பட்சத்தில், அவர்களை அந்த இடத்தில் வைத்தே திருப்பியனுப்பும் பூரண அதிகாரங்களைக் குடிவரவு அதிகாரிகளுக்கு வழங்குதல். (சர்வாதிகார ஆட்சி நடைபெறும் அரசாங்கமுள்ள நாடுகளிலிருந்து பாதிக்கப்பட்டுவரும் குறிப்பிட்ட இனங்களைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கண்டாவில் சம்பந்தப்படுத்தப்பட மாட்டார்கள்)

இந்தத் திருத்தச் சட்டங்கள் மெதுமையானவையென்றும், உண்மையான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இது போதுமானதாகவில்லை என்றும் சீர்திருத்தக் கட்சி எம். பி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இருவர் குற்றவாளியாகக் கானப்பட்டால் அவர் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும்போதே நாடு கடத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை உடனடியானதாக இருக்க வேண்டும் என்றும் சீர்திருத்தக் கட்சி கோரிவுருகின்றது.

புதிய சட்டத் திருத்தம் தொடர்பான முழு விபரங்களையும் அமைச்சர் இன்னும் வெளியிடவில்லை. அடுத்த ஓரிரு வாரங்களில் இவைகளை அமைச்சர் வெளியிடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

வெளிநாட்டில் வசிக்கும் குழந்தையை கனடாவிற்கு சவீகாரம் எடுப்பதற்கான வழிமுறைகள்

Adoption Procedures of an International Child

கனடா நாட்டில் வசிக்கும் கனேடிய பிரசைக் குழந்தையை வெளிநாட்டில் வசிக்கும் குழந்தையினைச் சவீகாரம் எடுக்கும் உரித்துடையவர்.

ஒன்றாறியோ மாகாணத்தில் குடியிருப்பவர் மாகாண அரசின் சமூக சேவைகள் அமைச்சி வைத் தொடர்பு கொள்வதன் மூலம், சவீகாரத் திட்டத்தில் சேர்க்கப்படலாம். வெவ்வேறு நாடுகள் தங்களது சட்ட திட்டங்களுக்கு அமைய இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ளன.

(அ) சமூக சேவை ஊழியரின் மதிப்பீடு: சமூக சேவைகள் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை ஊழியர் சவீகாரம் வழங்கும் தமிழகள் அல்லது நபரினை அவரது இல்லத் துக்கு விஜயம் செய்து கலந்து கரையாடி, சொத்துகள், தொழில் நேரங்கள் போன்ற தரவுகளை மதிப்பீடு செய்வார். சமூக சேவை ஊழியரின் மதிப்பீடு, அமைச்சுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். அமைச்சுக் கும்மதிப் பிடிகளைப் பரிசீலனை செய்வதன் மேல், விண்ணப்பதாரிக்கு சவீகாரத்தினைத் தொடரும் படிவங்களை அனுப்பி வைக்கும் குடிவரவுத் தினைக்களத்துக்கு உரிய கடிதம், வெளி

நாட்டு நீதிமன்றுக்குரிய ஓப்புதல் கடிதம் ஆகியவைகளை உரிய இடங்களில் சேர்த் ததும் கையொப்பங்களை ஊர்ஜிதப்படுத்திய பின்பு கனடா மத்திய அரசின் தேசிய சுகா தாரத் தினைக்களத்துடன் தொடர்பு கொள்ளவும். அவர்கள் உரிய படிவங்களை வெளிநாட்டு அமைச்சின் ஊடாக சம்பந்தப்பட்ட தினைக்களத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.

குழந்தையைத் தெரிவு செய்தல்:

ஒவ்வொரு நாடும் சவீகாரக் குழந்தைகளைத் தெரிவு செய்யும் முறைகளை வெவ்வேறு விதமாக வகுத்துள்ளன. இலங்கையினைப் பொறுத்தவராயில் பாதுகாவலர் நிலைய அத்தியட்சகர் அலுவலகம் குழந்தைகள் வளரும் முகவரிகளைத் தந்துவும். குழந்தைகளை இக் கள்ளியாஸ்திரி மடங்கள் (event) மூலமாகவோ அல்லது தனிப்படவோ தெரிவு செய்து கொள்ளலாம். விரும்பிய குழந்தையைத் தெரிவு செய்யும் உரிமை அவருக்குண்டு. குடிவரவு அமைச்சு, குழந்தை தொடர்பான பெயரிடப்படாத கோவையினைத் தயாரித்து வெளிநாட்டிலுள்ள தூதராலயத் துக்கு அனுப்பிவைக்கும். குழந்தையினைத்

தெரிவு செய்வதன் பேரில் நீதிமன்ற உத்தரவினை விண்ணப்பம் செய்தும், நீதிபதியின் முன்னால் சவீகாரப் பெற்றார் தோன்றிக் கேட்டும் கேள்விகளுக்குப் பதிலளித்தும் பெற்றுக் கொள்ளலாம்.

குழந்தை உரிய வைத்திய பரிசோதனையை முடிப்பதன் பேரில் குடிவரவுப் பத்திரத்தினைப் பெற்றுக் கொள்ளும். சில சந்தர்ப்பங்களில் குழந்தைக்கும் சவீகாரப் பெற்றாருக்குமள்ள புதிய உறவின் மூன்னேற்றத்தினை, சமூக சேவை ஊழியர் மேற்பார்வை செய்தும் ஆலோசனை வழங்கியும் உதவி புரிவார். இதன்பினர் சவீகாரம் ஊர்ஜிதம் செய்யப்படும்.

இந்த வழிமுறைகளால் இலங்கையில் வாழும் குழந்தையினை இந்த நாட்டிலுள்ளவர்கள் (கனடாவில் வசிக்கப்பார்கள்) தத்து எடுத்துக் கொள்ளலாம். இதுதவிர, இராமகிருஷ்ண மிஷன் மூலமாக அவர்கள் நடத்தும் பெற்றார் அற்ற குழந்தைகளின் கல்வி மூன்னேற்றத்துக்கும் நாம் இங்கிருந்த வண்ணம் உதவி செய்யலாம். குழந்தைகள் சவீகாரம் தொடர்பாக தகவுகள் வேண்டுபவர்கள் (416) 327-4730 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

ஒன்றாறியோ சட்ட உதவித் திட்டமும் அகதிகளுக்கான சட்ட நிலையமும்

Legal Aid Plan & Refugee Law Office

ஓன்றாறியோவில் வழிமையாக அகதிநிலை கோரும் ஒருவர், தமது அகதிநிலை விசாரணையில் தமக்காக அஜராக கனடிய வழிக்க நிறுர் ஒருவரை சட்ட உதவிப் பத்திரிம் ஊடாக அமர்த்திக் கொள்ளலாம். பல குடிவரவு வழக் கறிஞர்கள் சட்ட உதவிப் பத்திரித்தை ஏற்றுக் கொண்டு தமது சேவையினை அவர்களுக்கு வழங்கி வருகின்றனர்

சட்ட உதவிப் பத்திரித்தைப் பெறுவதற்கு, ஒன்றாறியோவிலுள்ள சட்ட உதவி நிலையங்களுக்கு (Legal Aid Offices) நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்குச் செல்லும் பொழுது அதற்குத் தேவையான பல ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் அவை என்னென்ன என்று வழக்கறிஞரிடம் அல்லது அகதிகள் சேவை நிலையங்களில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

தற்பொழுதுள்ள குழந்தையில் சட்ட உதவிப் பத்திரிம் வழங்கும் நிலையம் இத்தனியார் வழக் கறிஞர்களுக்கு உரிய கட்டடநைத்தைக் கொடுப்பதில் பெரும் பண்ணெறுக்கடியினை எதிர்நோக்கியினால் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் சட்ட உதவிப் பத்திரம் கோரி விண்ணப்பிப்பவர்கள் பல இடர்களை எதிர்பார்க்கலாம்.

சட்ட உதவித் திட்டத்தின் கீழ் அகதிநிலை விசாரணைக்கு உதவி செய்யும் பொருட்டு அகதிகள் சட்ட நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மார்ச் மாதம் முதல் இது இயங்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையத்தின் முக்கிய நோக்கம் அகதிநிலை விசாரணைகளில் தமது விசேட பயிற்சி பெற்று, பல மொழி தெரிந்தவர்கள் மூலம் தரமுயர்ந்த சேவையை வழங்குவதே.

இந்த நிலையம் நான்கு கனடிய வழக்கறிஞர்களை உள்ளடக்கியதாகும். மேலும், இங்கு ஆறு சட்ட உதவியாளர்களும், மூன்று அலுவலக உதவியாளர்களும் கடமை புரிந்து வருகின்றனர். இங்கு கடமைபுரியும் சுகல வழக்கறிஞர்களும் நீண்ட கால அனுபவமுடையவர்கள். அகதிகள் விடயம் தொடர்பாக பலவருட அறிவு சொன்னவர்கள். சட்ட உதவியாளர்களாகக் கடமையாற்றுபவர்களும் பல வருட அனுபவத்துடன் பல்லின மக்களின் மொழி, கலாசாரத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்டு

இங்கு கடமை புரிகின்றனர். குறிப்பாக, அரேபிய, தமிழ், ஸ்பானிய, கவாஹிலி, பிரான்ஸிய மொழிகளில் பேசுபவர்கள் முழுநேர ஊழியர்களாகக் கடமைபுரிகின்றனர்.

பொதுவாக, அகதிநிலை விசாரணை, மத்திய நீதிமன்ற மேன் முறையீடு, மனிதாயிமான கருணை மனு சமர்ப்பித்தல் போன்ற சேவைகள் அகதிநிலை கோரும் ஒருவருக்கு இலவசமாக வழங்கப்படும். புதிதாக அகதி நிலை கோருபவர் கணக்கு இச்சேவைகள் யாவும் இலவசமாக வழங்கப்படும். அகதி வழக்குகளில் சட்ட உதவிப் பத்திரிம் கோரி விண்ணப்பம் செய்த அளவுவருக்கும் இந்த நிலையம் சேவைகள் வழங்கி வருகிறது.

இங்கு பணிபுரியும் அளவுவருக்கும் சட்ட உதவித் திட்டம் வேதனம் வழங்குவதால் அகதிநிலை கோரியவர் எவ்வித கொடுப்பனவோ அல்லது செலவீனமோ செய்ய வேண்டியதில்லை. அகதிநிலை கோரியவரின் தாம்மோழியிலேயே உரையாடி உரிய உதவி களை எவ்வித முகவரின் அல்லது தரகரின் உதவியின்றி இங்கு பெற்றுக் கொள்ளலாம். (27ம் பக்கம் பார்க்க)

புதிய சுகாதார திருத்தச் சட்டம் ஜூலை முதலாம் திகதியிலிருந்து அமல் ஒன்றாறியோவில் சட்டப்படி குடியிருப்பதாக ஆவணங்கள் மூலம் நிறுபித்தால் மட்டுமே 'ஓஹிப்' அட்டை கிடைக்கும்

NEW CHANGES TO ONTARIO HEALTH INSURANCE (OHIP) COVERAGE

இன்ராறியோ சுகாதார அமைச்சு, ஏற்க எவ்வே இங்கு அமலிலிருந்து வரும் வைத்திய காப்புறுதித் திட்டத்தில் (Ontario Health Insurance Plan - OHIP) பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. 1994 மார்ச் 31 திகதி முதல் அமலுக்குக் கொண்டு வரக்கூடியதாக வைத்திய காப்புறுதிக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கனவே வைத்திய காப்புறுதி அட்டையை (ஓஹிப் அட்டை) வைத்திருக்கும் பலருக்கு அண்மையில் இந்த மாற்றம் தொடர்பான கடிதங்கள் தபாலில் கிடைக்கப்பெற்று வருகின்றது. இதனால் பலர் மிகவும் குழப்ப நிலையை அடைந்துள்ளனர். சிலருடைய வைத்திய காப்புறுதி அட்டையை (ஓஹிப் அட்டை) வைத்திருக்கும் பலருக்கு அண்மையில் இந்த மாற்றம் தொடர்பான கடிதங்கள் தபாலில் கிடைக்கப்பெற்று வருகின்றது. இதனால் பலர் மிகவும் குழப்ப நிலையை அடைந்துள்ளனர். சிலருடைய வைத்திய காப்புறுதி அட்டையை (ஓஹிப் அட்டை) வைத்திருக்கும் பலருக்கு அண்மையில் இந்த மாற்றம் தொடர்பான கடிதங்கள் தபாலில் கிடைக்கப்பெற்று வருகின்றது. இவர்கள் என்ன செய்வதென்று தெரியாத நிலையிலுள்ளனர். இவர்களது தேவை கருதி சருக உதவிக் கொடுப்பனவுகளிலுள்ளவர்களுக்குத் தேவைப்படும் சில விடயங்கள் இங்கே தரப்படுகின்றது.

கடந்த பல வருடங்களாக அமலிலிருந்து வரும் ஓஹிப் திட்டத்தின்கீழ், வெல்:பெயர் அல்லது குடும்ப நல உதவிப் பணம் பெறுவார்களுக்கு எந்தப் பிரச்சனையுமின்றி வைத்திய வசதிகள் வழங்கப்பட்டன. இவர்கள் தாங்கள் கண்டாவில் சட்ட பூர்வமாகத் தங்கியிருக்க அனுமதிபெற்றவர்கள் என்பதை நிறுபிக்க வேண்டிய நிலையில் தங்களின் லான்ட்ட பத்திரம், அல்லது பிரஜாவரிமை அடையை இவர்கள் காண்பிக்க வேண்டிய தேவையிலிருக்கவில்லை. ஆனால் தற்போது இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வருடம் ஜூன் மாதம் 30 திகதி கொண்டுவரப்பட்ட மாற்றங்களின் பிரகாரம் வெல்:பெயர் அல்லது குடும்ப நல உதவிப்பணம் பெறுவார்களுக்கு ஒன்றாறியோவில் வசிக்கும் மற்றவர்களுக்கான சட்டத்திட்டங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஒன்றாறியோ மாகாணத்தில் சட்டப்படி குடியிருப்பவர்கள் என்பதை நிறுபிக்கும் பட்சத்திலேயே ஒருவருக்கு ஓஹிப் அட்டை வழங்கப்படும் என்பதை அவதானிக்க வேண்டும்.

பெரும்பாலான வெல்:பெயர்/ குடும்ப நல உதவி பெறுவார்களுக்கு இவ்வாறு ஒன்றாறியோவில் குடியிருப்பவர்கள் என்பதால், அவர்களுக்கு ஓஹிப் திட்டத்தில் தொடர்ந்திருக்க எந்தத் தடையுமிருக்காது.

ஆனால், இந்த குடியிருக்கும் உரிமையில்லாதவர்கள் மட்டுமே தமக்கான ஓஹிப் வசதியை இழக்கின்றார்கள்.

ஏற்கனவே ஓஹிப் வசதியை அனுபவித்துவரும் வெல்:பெயர்/குடும்ப நல உதவி பெறுவார்கள், தமக்கான ஓஹிப் அட்டைக்கு விண்ணப்பித்த வேளைகளில் தாம் ஒன்றாறியோவில் குடியிருப்பதற்கான உரிமையைப் பெற்றவர்கள் என்பதை

ஒன்றாறியா சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட சுற்றுப்புநிபுங்களை அதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டு

நிருபிக்குமாறு கேட்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் வெல்:பெயர்/குடும்ப நல உதவி பெற்று வந்தவர்களாதலால் அவர்களுக்கு ஓஹிப் வசதி எந்தப் பிரச்சனையின்றி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் புதிய மாற்றத்தின் கீழ் இவர்களும் தமிழை ஒன்றாறியோவில் வசிக்கக் கூடிய வைத்திருக்கவும். எனவே அந்த ஓஹிப் அட்டையை அண்மையிலுள்ள ஓஹிப் அலுவலகத்துக்குக் கிடைக்கக் கூடிய வேண்டும்.

உங்களிடம் ஏற்கெனவேயுள்ள ஓஹிப் அட்டை 1994 ஜூன் 30 திகதிக்குப் பின்னர் முடிவ டெவாயின், அதில் காலாவதியாகும் திகதி குறிப்பிடப்படவில்லையாயின், இது சம்பந்த மாக நிங்கள் சுகாதார அமைச்சின் ஓஹிப் அலுவலகத்துக்கு விஜயம் செய்து எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லையாயின், உங்கள் ஓஹிப் அட்டை செல்லுபடியற்றதா கிவிடும் என்பதை நினைவில் வைத்திருக்கவும். எனவே அந்த ஓஹிப் அட்டையை அண்மையிலுள்ள ஓஹிப் அலுவலகத்துக்குக் கிடைக்கக் கூடிய வேண்டும்.

ஒன்றாறியோவில் ஓஹிப் வசதிக்குப்பாத ஒருவர் ஓஹிப் அட்டை ஒன்றினைத் தமது தேவைக்குப் பயன்படுத்துவது, அல்லது தவறான வழியில் ஓஹிப் வைத்திய வசதி களைப் பெற எத்தனிப்பது, சுகாதார காப்புறுதித் திட்டத்தின் கீழும், குற்றவியல் சட்டத் தின் கீழும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஓஹிப் வைத்திய வசதிகளைப் பெற சட்டப் படி உரிமையற்றவர்கள் தனியார் வைத்திய காப்புறுதித் திட்டத்தில் சேரமுடியும். Canadian Life and Health Insurance Association அலுவலகத்துடன் 1-800- 268-8099 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறமுடியும். ரொந்ன்ரோவில் இருப்பவர்கள் 777- 2344 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறமுடியும்.

தங்கள் ஓஹிப் அட்டை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற விரும்புவார்கள் அண்மையிலுள்ள ஓஹிப் அலுவலகத்துக்கு நேரடியாக விஜயம் செய்து, நிங்கள் ஒன்றாறியோ மாகாணத்தில் சட்டப்படி குடியிருக்க அனுமதி பெற்றவர் என்பதை நிருபிக்க வேண்டும். அதற்கான அவனங்களை எடுத்துச் சென்று காட்டவேண்டும். இதற்கு முன்று வழிகள் உண்டு: சட்டப்படி இங்கு குடியிருப்பந்தான் சான்று, ஒன்றாறியோ வில் குடியிருக்கும் விடொன்றை வைத்திருத்தல், அத்துடன் அங்கு தொடர்ந்தும் குடியிருத்தல்.

* நிங்கள் கண்டாவில் சட்டபூர்வமாகக் கூடிய வசதிகளைப் பெற விரும்புவார்கள் அனுமதிப்பெற்று வேண்டும். அதற்கான அவனங்களை எடுத்துச் சென்று காட்டவேண்டும். இதற்கு முன்று வழிகள் உண்டு: சட்டப்படி இங்கு குடியிருப்பந்தான் சான்று, ஒன்றாறியோ வில் குடியிருக்கும் விடொன்றை வைத்திருத்தல், அத்துடன் அங்கு தொடர்ந்தும் குடியிருத்தல்.

* நிங்கள் கண்டாவில் சட்டபூர்வமாகக்

தேக்கநிலை அகதிகளுக்கு மீண்டும் ஒரு சோதனை; என்று முடியும் இந்த அவலம்

தேக்கநிலை அகதிகள் என்ற ஒரு பிரிவினர் இன்னமும் இருக்கிறார்கள் என்பதனை ஏற்றுக்கொள்ள ஓஹிப் அலுவலகம் மறுக்கின்றது. அப்படியொரு வகையினர் இருப்பதாகத் தங்களுக்குக் குடிவரவுத் தினைக்களாம் தெரிவிக்கவில்லை என்பதே இவர்களது வாதம்.

இந்தநிலையில் தேக்கநிலை அகதிகளுக்கு 'ஓஹிப்' அட்டையா நீடிப்புச் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மாகாண அரசு அதிகாரிகள் கூறிவருகின்றனர். Backlog என்படும் தேக்கநிலை அகதிகளில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இன்னமும் ஸான்ட் பத்திரம் வழங்கப்படவில்லை. இவர்களில் பலர் 6,7 வருடங்களாக இங்கு வசித்து வருகின்றனர் பேருமாளிலானவர்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.

கடந்த வருடம் ஜான் மாதம் மினிஸாகாவிலும், டேவிஸ்லில் வீதியிலும் அமைந்திருந்த தேக்கநிலைக் குடிவரவு அலுவலகங்கள் மூடப்பட்ட வேளையில், ஸான்ட் வழங்கப்படாதிருந்த கோவைகள் 'மூடப்பட்ட' அலுவலகமொன்றுக்கு அனுப்பப்பட்டன. இதுபற்றி ஒவ்வொருவருக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

ஒன்றை வருடங்களாகியும் தங்கள் கோவைகள் எங்கே என்பது அகதிகளுக்குத் தெரியாது. இவர்கள் அனைவரதும் தொழில் அனுமதிப் பத்திரம் 1993 டிசம்பர் 31ல் காலாவதியாகிய பின்னர், ஒரு பக்கக் கடிதம் மட்டும் வழங்கப்பட்டது. இது வழுமையான பத்திரம் போலன்றி, ஒரு கடிதம் போலவிருப்பதால் இதனை எந்த அலுவலகமும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன.

'ஓஹிப்' அலுவலகமும் இந்தக் கடிதத்தை ஏற்க மறுத்துள்ளது. சம்பந்தப்பட்ட அகதிகள் தங்களது Convention Refugee கடிதத்தை அல்லது குடிவரவுத் தேவைக்காக வைத்திய சோதனையில் சித்திபெற்ற கடிதத்தைக் கொண்டு வருமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

தேக்கநிலை அகதிகள் 1989 ஜூவரி முதலாம் திகதிக்கு முன்னர் இங்கு வந்தவர்கள். இவர்கள் எவ்வாறு Convention Refugee கடிதம் பெற்றுடியும். அடுத்தது, தங்கள் கோவை எந்த அலுவலகத்தில் இருக்கிறது என்று தெரியாமல் தவிக்கும் இவர்கள் எங்கே சென்று வைத்திய சோதனையில் சித்திபெற்ற கடிதம் பெற்றுடியும்?

வைத்திய சோதனையில் சித்தி பெற்றால் மட்டுமே 'ஓஹிப்' வசதி நீடிப்பு உண்டு

ஓஹிப் என்படும் ஒன்றாறியோ வைத்திய வசதியினைப் பெறும் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்தினால், உள்ளட்டுக்குள் தங்கியிருந்து ஸான்ட்டுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்கள் புதியதொரு நெருக்கடியினை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து புதிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.

ஸான்ட்டுக்கு விண்ணப்பம் செய்த ஒருவர், குடிவரவுத் தேவைக்கான வைத்திய சோதனையை திருப்திகரமாக (passed) முடித்துள்ளார் என்பதை நிருப்பிக்கும் உத்தியோகப்பட்ட கடிதத்தைச் சமர்ப்பித்தால் மட்டுமே அவருக்கு ஓஹிப் வசதி தொடர்ந்து வழங்கப்படும். இதனை ஒன்றாறியா சகாதார அமைச்சு தெளிவுபடுத்தி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

திதற்கெள குடிவரவுத் தினைக்களமும், ஒன்றாறியோ சகாதார அமைச்சும் சேர்ந்து புதிய பத்திரமொன்றினையும் தயாரித்துள்ளன. இந்தப் பத்திரித்தில் பல விபரங்கள் பெறப்படும். இதில் முக்கியமானது, சம்பந்தப்பட்டவர் எந்தத் திகதி, மாதம், வருடத்தில் வைத்திய சோதனையில் சித்தி பெற்றார் என்று குறிப்பிடுதல்.

இந்தப் பத்திரித்துக்குத் தனியான இலக்கம் எதுவுமில்லை. ஆனால் வைத்திய சோதனையில் சித்தி பெற்றதைச் சான்றியக்கும் இந்தக் கடிதத்தைச் சமர்ப்பிக்காத டாச்திதில் 'ஓஹிப்' வசதி ரத்தாகும். இந்தப் பத்திரித்துக்குப் பதிலாக சமூக காப்புறுதி அட்டை, வேலை அனுமதிப் பத்திரம், பாடசாலை அனுமதிப்பத்திரம் ஆகியவற்றில் எதைச் சமர்ப்பித்தாலும் 'ஓஹிப்' அலுவலகம் ஏற்றுக் கொள்ளது.

குடிவரவு அகதிகள் விசாரணைச் சபைக்கு இலங்கையர் எவரும் நியமனமில்லை

புதிய அகதிகளை விசாரணை செய்து அவர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று தீர்ப்பு வழங்கும் அகதிகள் விசாரணைச் சபைக்கு மேலும் புதிதாக 27 பேரைக் குடிவரவு அமைச்சர் கடந்த மாதம் 15ஆம் திகதி நியமனம் செய்தார். இந்தப் பட்டியலில் ஒரு இலங்கையர் கூட இடம்பெறவில்லை.

மொத்தம் 230 உறுப்பினர்களைக் கொண்டது அகதிகள் விசாரணைச் சபை. இவர்களின் வருடாந்தச் சம்பளம் சுமார் என்பதாயிரம் டாலர்கள் வரையாகும். இவர்களுள் 33 உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த வருடம் சிறம்பர் மாதம் 31ஆம் திகதியின் முடிவடைந்தது. ஜனவரி முற்பகுதியில் இந்தக் காலியிடங்கள் நிரப்பப்பட்டன. அப்போதும் ஒரு இலங்கையர்கூட நியமனமாகவில்லை. ஆனால் பலவேறு சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களும் இதில் நியமனம் பெற்றனராயினும், இலங்கையர் எவரும் இதில் இடம்பெறாதது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

மீண்டும் 27 பேரின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்ததையடுத்து இந்த இடங்களையும் அமைச்சர் நிரப்பினார். விபரல் எம். பியாக இருந்த ஒருவர், விபரல் வேட்பாளராக முயன்ற ஒருவர் என்று அரசியல் பின்னணியுடன் கூடியவர்களும், குடிவரவுத் தினைக்களத்தில் சீரேஷன் அதிகாரிகளாகக் கடமையாற்றியவர்களும் நியமனமாகியுள்ளனர். இதுவரை வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களும் நியமனமாகியுள்ளனர். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இந்தர்ஜித் பால் என்பவரும் நியமனமாகியுள்ளார்.

இலங்கையில் வழக்கறிஞராக இருந்த ஒருவர், அகதிகள் விசாரணைச் சபையில் மொழிபெயர்ப்பாளராகக் கடமைப்பிரியும் ஒருவர் என்று சில தமிழர்களின் பெயர்கள் இப்பதவிக்கு அண்மைக் காலங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

மினிஸாகாவில் சாமி பஜன

யீ சத்திய சாமி பகவான் சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இருவு எட்டு மணி முதல் ஒன்பதாற மணிவெளி பழனையும், தியான வழிபாடும் மினிஸாகாவில் 1447 அலக்ஸாந்ட்ரா அவனியில் அமைந்துள்ள பிரச்சத் சாமியாபா நிலையத் தலைபெறுகின்றது. இங்கு சிறுவர்களுக்கு சமயாடப் போதனைகளும் நடைபெறுகின்றன. விபரங்களுக்கு (905) 274-8886 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலும்.

கோடையுடன் ஓட்டிப்பிறந்தது ஒவ்வாமை (அலர்ஜிஸ்); தகுந்த பரிகாரத்தினால் நோயைத் தடுக்க முடியும்

Allergies can make summertime a terrible period

அ வர்ஜிஸ் எனப் பொதுவாக அழைக்கப் படும் ஒவ்வாமை, கோடைகால குறி யான வாழ்க்கையினையே பாழித்துவிட வல்லது. தகுந்த பரிகாரத்தின் மூலமும், தகுந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுப்பதன் வழியாகவும் சித்திரை மாதத்திலிருந்து ஜூப்பச் வரையிலான கோடை காலத்தை மிகவும் குதுகலமாகக் கழிக்க முடியும்.

முதலில் ஒவ்வாமை என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமான தாகும். இவ்வாறு அறிந்து கொள்வது ஒவ்வாமையிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியமைக்கும். ஒன்றாறியோ ஒவ்வாமை சமூக அமைப்பினைச் சேர்ந்த டாக்டர் மிலோஸ் கிராஜினி என்பவர் தரும் தகவலின்படி, அலேசின் எனப்படும் ஒரு போருள் உடலினுள் செல்வதாலேயே. அலர்ஜிஸ் எனும் ஒவ்வாமை ஒருவருக்கு ஏற்படுகின்றது.

அலேசின் உடலினுள் சென்றதும், நோய் எதிர்ப்பொருளும் அலேசினும் சேர்ந்து ஒரு எதிர்த்தாக்க விளைவினை ஒவ்வாமையுள்ள ஒருவரின் உடலில் தோற்றுவிக்கின்றது. இச் செயற்பாட்டின் போது கிள்ஸிமின் போன்ற இரசாயனம் பொருட்கள் வெளிப்படுவதன் காரணமாக முக்கியிலிருந்து நிர்வடிதல், சொறி-சிரங்கு, சொறிவு மட்டுமல்லது மிகவும் கடுமையான நிலைமைகளின்பொழுது முச்சடைப்பு அல்லது அதிர்ச்சி நிலைக்கும் நோயாளி ஆளாவார்.

அலர்ஜிஸ் தாக்குதல்களுக்கு ஆளாவோர் வைத்தியரின் உதவியுடன் சில பரிசோதனை கணக்குத் தங்களை உட்படுத்துவது மட்டு மன்றி, அதனை எதிர்க்கவும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் தோல் பரிசோதனைக்குட்டல், ஒவ்வாமை ஏற்படக் கூடிய காலங்கள்-அறிகுறிகள் தோன்றும் திகதிகள் என்பன மட்டுமள்ளி அவர்தம் உடல் நிலை பற்றிய தகவல்களையும் வைத்தியர் திரட்டிக் கொள்ள வழிவகுத்தல் என்பனவாகும். ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தலைப் பல வழிகளாலும் மேற்கொள்ளலாம். ஒவ்வாமையை உண்டுபண்ணும் சங்கதிகளை இல்லாமல் ஒழித்தலே முக்கியமானதும், பிரச்சனைகளைத் தீர்க்கும் வழியுமாகும்.

தூசியில் கலந்துள்ள நுண்ணாங்கிகளால் ஒவ்வாமைக்கு ஆளாவோர் அநேகர். இவ்வாறு தாக்குதல்களுக்கு ஆளாவோரின் வீடுகளில், நுண்ணாங்கிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் காரணிகள் அதிகரிக்கப்படல் அவசியம். நுண்ணாங்கிகளின் பிரசனைம் ஏற்ததாழ எல்லாக் காலங்களிலும் உண்டு. ஆளாலும் இதற்கு மிகுந்த உகந்ததாக அமைவது மிதமான உண்ணாலும் சரக்கசிவான காலிலை யுமாகும். இவ்வாறு தூசியிலுள்ள நுண்ணாங்கிகளின் தாக்குதல்களால் ஒவ்வாமைக்கு

உள்ளாவோர் கீழ்க்காணும் விடயங்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

* தூசி உட்புகாத உறைகளை மெத்தை கணக்கும் தலையணைகளுக்கும் போடுதல் நல்லது. இவ்வாறு போடுவதால் நுண்ணாங்கிகளைச் சில கிழமைகளிலேயே கட்டுப்ப தீர்த முடியும்.

* வீட்டின் சரக்கசிவைப் போக்குதலும் இவைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரு வழியாகும்.

* 'வக்கம்' பாவித்துத் தூசியகற்றுதல் அவ்வளவு பயன் தராது. படுக்கையறையினுள் கம்பளி விரிப்பை அகற்றுதல் முக்கியமான பயன்தரும்.

படுக்கை விரிப்புகளை கடுநோல் (55° பாகை சென்றிகிழேட் - 131° F) அலகுதல் 48 விதமான நுண்ணாங்கிகளை அழிக்கவல் வது. ஆகையால் கடுநீரையே மிகச்சிறந்த நுண்ணாங்கி கொல்லியாகக் கொள்ளலுமிடும்.

This is the season for snuffles, sniffles and sneezes which aggravate over five million canadians.

**For more information call the Ontario Allergy Society's ALLERGY HOTLINE
416-633-2215**

ஒவ்வாமையுள்ளவர்கள் இன்னும் பல பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க நேரிடலாம். சூரிய ஒளி வெப்பத்தினக் கட்டுப்படுத்தும் களிம்புகளாலும் (உடம்பில் பூக்வதாற்குப் பயன்படுவை) ஒவ்வாமை ஏற்படலாம். சிலப்பு நிறப் பருக்கள் போடுதல், சொறிவு ஏற்படுதல் போன்ற நிலைமைகள் மேற்படி களிம்பு ஒவ்வாமையால் தோன்றக் கூடியவைகளாகும். இவைகளை முதலில் மேற்புறக் கைகளில் சிறிது பூசிப் பரிச்சித்த பின்னரே உடற் பகுதிகளில் பூசவேண்டும்.

தேனீகள், குளவிகள், பூசிகள், தேன் என்பவைகள் கடிப்பது பெரிய எதிர்த்தாக்க விளைவுகளை ஏற்படுத்துவதுடன், இதனால் மரணமும் சம்பவிக்கலாம். இவ்வகையான பூசிக் கிளங்கள் செறிந்து வாழுகின்ற (வெற்றுக் கொள்கலன்கள் போடப்பட்டுள்ள) இடங்களுக்குப் போவதைத் தவிர்த்தல், கவர்ச்சியூட்டக்கூடிய நிற உறைகளைத் தவிர்த்தல், நழுமணம் ஊட்டிகளைப் பாவித்தலைத் தவிர்த்தல் (இவைகளும்

பூசிக்களைக் கவர்வதால் உங்களுக்கு அவை கடிக்கக் கூடும்).

மரங்களைர்ந்த இடங்களில் நடமாடுதலைத் தவிர்த்தல், வெறுங்கால்களுடன் நடமாடுவதைத் தவிர்த்தல் போன்ற தகுந்த மூன்றாட டிக்கைகளால் இவைகளின் தாக்குதல்களுக்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

பூசிக்கடிகள் உடனடியாகப் பரிகாரம் செய்யப்பட வேண்டியவை. தேனீகொட்டிய இடத்தை நக்கக் கேள்டாம். இவ்வாறு செய்தல் 'சினோன்' என்னும் நச்சுப் பொருளை மேலும் உடலினுள் செலுத்த வழிகோலும். தேனீக்கடிகளுக்கு ஒவ்வாமையுள்ள ஒவ்வொருவரும் 'அட்ரினிலின்' எனப்படும் ஊசிமருந்து அடங்கிய பேழையைத் தம்முடன் எடுத்துச் செல்வதுடன், தமக்குத் தாமே 'அட்ரினிலின்' எனப்படும் ஒவ்வாமை எதிர்ப்பு ஊசியினைச் செலுத்தவும் அறிந்திருக்க வேண்டும்.

'ஒவ்வாமை எச்சரிக்கைப் பட்டி (பிராஸ்லெட்) யாக்' கைகளில் அணிந்திருத்தல் ஒவ்வாமையுள்ள ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முக்கியமான கருமாகும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வாமையுள்ள ஒருவர் ஏதாவது வேறு அவசர சிகிச்சை காரணமாக வைத்தியரிடமோ, அவசர சிகிச்சைக்கோ எடுத்துச் செல்லப்படும் வேலையில் அவருக்கு ஒவ்வாமை இருப்பது தெரிந்து கொள்ளப்படுகின்றது.

இங்கே எச்சரிக்கையான அறிகுறியாக ஏற்படுவது தோலில் உங்களும் கூடுதலும், சொறிவமாகும். இந்த நிலைமையில் இரத்த அழுத்தம் குறைவதுடன் கவாச வழிகளும் சுருங்குகின்றன. சல்லி, மற்றும் சில மீன் வகைகள், கோதுமை, பீச் பழ வகைகள் போன்ற உணவுகளை உட்கொள்வதும் இந்த முச்சடைப்புக்குக் காரணம் என்று அன்மைக் கால ஆய்வுகள் சில கட்டிக்காட்டுகின்றன.

நச்சங் தொட்டிகளில் கலக்கப்படும் குளோரின் போன்ற இரசாயனத் திரவங்களும் கூட ஒவ்வாமையுள்ளவர்களுக்குத் தாக்குத்தை உண்டுபண்ணக்கூடும். கண் ஏரிச்சல், ஆழ மான தண்ணிரில் குதிக்கும்பொழுது முகக் கடைப்ப போன்ற விளைவுகளை கூடுதலாக ஆழந்த சிக்கு (பக்ஷரியா குடாக்களுள்) செல்வதால் ஆளாகலாம். சிலருக்குச் சூரிய வெளிச்சத் துக்கு ஒவ்வாமை உண்டாகலாம். இதனைத் தடுக்க சுருமப் பூச்கையைப் பாவிக்கலாம். தெள்ளுகள், நூள்முகங்கள் கடிப்பது வழிப்படுவதும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். மேலோட்டாமான எதிர்விளைவுகளை மேற்குறிப்பிட்ட நிலைமைகளின் போது விசேட தெளிப்புகள் மற்றும் களிம்புகள் பூசி இதனைக் கடிக்க கூடுகின்றது.

கவிஞர் கந்தவனம் தரும் கணடிய காட்சிகள் முதல் நேரமுகம்

‘என்னப்பா, தொலைபேசி அடிக்கிறது கேக்கேல்லையே?’

‘ஹலோ!’

‘என்ன நடக்குது?’

‘நடக்கிறதுக்கு என்ன இருக்கு. நல உதவிப் பணம் வருகிறது. சமைக்கிறோம். சாப்பிடுகிறோம்.’

‘ஏன் எதும் வேலை கீலை தேடலாமே?’

‘வேலைப்பத்திரம் வராமல் எப்படித் தேடுறது?’

தேடுறுதியும் என்று வற்புறுத்தி, ஒரு முகவரியைத் தந்து, அந்த இடத்துக்கு அடுத்த நாள் போகும்படி அன்பர் ஒருவர் கட்டளையிட்டார். அவர் கூறிய இடம் ஒரு தொலைச்சந்தைத் தொழில் (Telemarketing) நடத்தும் இடம். ரொறுள்ளோவின் கீழ் நகரில் உள்ளது. (கிழ்நகர் - Downtown). ஒரு நகரின் பிரதான வணிகப் பகுதியைக் கிழ்நகர் என்றும், குடியிருப்புப் பகுதியை மேல்நகர் - Uptown என்றும் அழைப்பது வழக்கம்).

இதைக் கேள்விப்பட்டு எனது கோப்பெருந்தேவியாரும் குழல் வாசிக்கத் தொடங்கினார். “உதிலை சும்மா கிடந்து நெளியாமல் போட்டு வாருங்கோ. அந்த ரெவின்மாக்கற்றின்கிலை இங்கிலீச் தெரிந்தலைக்கு நல்ல வரவேற்பாம். எங்கடை ஆட்கள் பலவேர் அங்கை வேலை செய்யினாம். வேலைப் பத்திரம் கிட்திரம் ஓண்டுமே கேளாயினாம்.”

நான் கண்டாவில் இப்படியெல்லாம் முறைதவறி நடக்க மாட்டார்கள் என்ற கருத்துடையவனாகவே இருந்தேன். இருந்தாலும் அடியவர்களைத் திருப்பிப்படுத்த நாடகம் ஆடும் சிவபெருமானின் நினைவில் அடுத்த நாள் அந்த இடத்துக்கு எழுந்தருளினேன்.

ஒரு தமிழ்ப் பெடியர் இருக்கவேண்டிய இடத்தைக் காட்டினார். அந்த இடத்துக்கு அவர்தான் மேற்பார்க்கவேண்டிய என்று பின்னர் கேள்விப்பட்டேன். ஸ்ரிது நேரம் கழித்து ஒரு பெரியவர் வந்து தன்னை அறிமுகப்படுத்தித் தனது அறைக்கு அழைத்துச் சென்று நேர்முகம் நிகழ்த்தினார். ஓர் ஒன்றை முடிய வாசகத்தைத் தந்து அதனைப் படித்துக் காட்டச் சொன்னார். நான் நாடக பாணியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை எட்டியிடித்தேன். அவரின் முகம் சபாசித்தது.

உங்களைப் போன்ற திறமைசாலிகளைத் தேடித் திரிகின்றேன். உங்களுக்கு வேலை போட்டுத் தருகின்றேன். வேலை உங்களுக்கு மிகவும் கலப்பாகவிருக்கும். எல்லாம் எழுத்திலேயே இருக்கு. நீங்கள் ஆட்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசவது போல சாகிக்க வேண்டியது தான். இன்றைக்கே நீங்கள் விரும்பினால் வேலையை ஆரம்பிக்கலாம். அதற்கு முன் இதனை நிரப்பித் தாருங்கள் என்றவாறு இலாக்சியிலிருந்து படிவம் ஒன்றை எடுத்துத் தந்தார்.

அந்தப் படிவத்தில் சமூகக் காப்புறுதி இலக்கம் கேட்கப்பட்டிருந்தது. அந்த இடத்தை மட்டும் நிரப்பாமல் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தேன். அந்த இடத்தில் சமூகக் காப்புறுதி அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாக எழுதும்படி கூறினார். நான் உண்மையில் விண்ணப்பிக்கவில்லை. அப்படி இருக்க விண்ணப்பித்துள்ளதாக எழுதுவது சரியில்லை’ என்று பதிலளித்தேன்.

அது அவருக்குக் கொஞ்சம் கட்டுவிட்டது போலத் தெரிந்தது. ‘அதுவும் சரிதான். அப்படியென்றால் சமூகக் காப்புறுதி அட்டைக்கு விண்ணப்பித்துபின் இந்தத் தொலைபேசி இலக்கத்தில் என்னை அழையுங்கள்’, என்று தனது முகவரித் துண்டு ஒன்றைக் கையளித்தார்.

அப்படியே ஆகட்டும் என்று நன்றி தெரிவித்துவிட்டு வீடு திரும்பினேன் நான். திரும்பியதும், சும்மா இருக்கச் சோநாமோ; வாடா மச்சான் காலாட்ட’ என்னும் ஊர்மொழி என்னை அன்போடு வரவேற்றந்து.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பகுமட் கலத்துள்ளர் பெய்திருகி யற்று.

- திருக்குறள்

ஒன்றாறியோவில் சமூக உதவிப்பணம் பெறுவோர் தொகை குறைந்து வருகிறது

ஒன்றாறியோ மாகாணத்தில் சமூக உதவிப்பணம் (Social Assistance) பெறுவோர் தொகை மொதுமொதுவாகக் குறைந்து வருவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக உதவிப்பணம் என்பது வெல்:பெயர் (Welfare), குடும்ப நல உதவி (Family Benefit) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.

இந்த வருடத்தின் மே மாதத்தில் ஒன்றாறியோவில் சமூக உதவிப்பணம் பெற்றவர்கள் தொகை, ஏப்ரல் மாதத்தில் பெற்றவர்களிலும் பார்க்க 0.2 வீதத்தினால் குறைந்துள்ளது. அதாவது, 1550 விட்டுக்காரர்கள் சமூக உதவிப் பணத்திலிருந்து தமிழை விடுவித்துள்ளனர்.

இவ்வாண்ட ஏப்ரல் மாதத்தில் 684,450 பேர் ஒன்றாறியோ மாகாணம் முழுவதும் சமூக உதவிப்பணத்தில் இருந்துள்ளனர். ஒரு குடும்பம் என்பது அந்த விட்டில் வசிப்பவர்கள் என்று பொருள்படும். இந்தவகையில் 684,450 குடும்பம் என்பது, 1,348,600 பேர் என்பதாகும்.

1989ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து சமூக உதவிப் பணம் பெறுவோர்கள் தொகை படிப்படியாக உயர்ந்து வந்து, கடந்த வருடத்தின் இறுதியில் உச்ச நிலையை அடைந்தது. கடந்த வருடத்தில் இத்தொகை ஒரு வீதத்தினால் குறைந்தது.

‘ஒன்றாறியோ மாகாணம் முழுவதும் இந்த மாற்றத்தைக் காணமுடிகின்றது. மாகாணத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதையும், பஸ் வேலைக்குத் திரும்புவதையும் இதன் மூலம் உணரமுடிகின்றது’ என்று மாகாண சமூக சேவைகள் அமைச்சர் திரு. ரொனி எலிலிப்போ கூறியுள்ளார்.

மறுபுறத்தில், வெல்:பெயர் பெறுவோர்களின் தொகை கடந்த மே மாதத்தில் மூன்னைய மாதத்திலும் பார்க்க 0.7 வீதத்தினால் குறைந்துள்ளது. அதாவது 4500 பேர் (2500 குடும்பங்கள்) வெல்:பெயர் பெறுவதை நிறுத்தியுள்ளார்.

அதேசமயம், குடும்ப நல உதவி பெறுவோர்கள் தொகை இதே காலப்பகுதியில் 0.3 வீதத்தினால் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த மே மாதத்தில் மேலும் 950 குடும்பங்கள் புதிதாக இதில் சேர்ந்துள்ளன.

ஸ்காபரோவில் சாமி பஜனை

ஸ்காபரோ சாமி சமித்தியினரால் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்காபரோ வூபர்கள் கல்லூரி மண்டபத்தில் பிற்பகல் ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை சாமி பஜனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த (ஜூலை) மாதத்தில் 3ம், 17ம், 31ம் திகதிகளில் பஜனை நடைபெறும்.

கனமிடய தேசிய கோபுரம் - 'சி.என். டவர்'; உலகின் அதியுயர்ந்த கோபுரம் இதுவாகும்

Summer Trips in Metro - C.N. Tower

ரோ ராண்றோ மாநகரில் உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாகவும் சிறந்த பொழுது போக்கு இடமாகவும் விளங்கும் மற்றுமோர் சிறப்பிடமாக கனமிடய தேசிய கோபுரம் (சி.என். டவர்) விளங்குகின்றது. 1815 அடி 5 அங்குலம் உயர்மான இக்கோபுரம், உலகிலேயே தள்ளிச்சையாக நிற்கும் உதிய யரமான கோபுரமாகும்.

1973இல் ஆண்டு பெய்ரவரி மாதம் ஆறாம் திகதி ஆரம்பமான இதன் கட்டட வேலைகள் 1976இல் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி பூர்த்தியடைந்தன. இதனையுடுத்து அதேயாண்டு அக்டோபர் மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. உலகப் பாரிய கூட்ட மையில் (The World Federation of Great Towers) அங்கத்துவம் வகிக்கும் கனமிடய தேசிய கோபுரம் உலகிலேயே அதிக உயர்மான கோபுரமாக விளங்குவதோடு மட்டுமேன்றி, உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் இடமாகவும், சிறந்த பொழுது போக்கு இடமாகவும் விளங்குகின்றது.

வசந்த காலத்தில் மட்டுமேன்றி, பனிக்காலம் உட்பட ஏனைய பருவ காலங்களிலும் மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்கக்கூடிய ஓரேயோரு இடமாகவும் இது விளங்குகின்றது.

வசந்த காலத்தில் வார்த்தில் ஏழு நூட்களும், காலை பத்து மணி முதல் மாலை பத்து மணி வரை பொதுமக்கள் பார்வையிடுவதற்காகத் திறக்கப்பட்டிருக்கும் கனமிடய தேசிய கோபுரம், ஏனைய பருவ காலங்களிலும் ஞாயிறு முதல் வியாழன் வரை காலை பதினொரு மணியிலிருந்து மாலை ஏழு மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை பத்து மணி முதல் மாலை பத்து மணி வரையும் திறக்கப்பட்டிருக்கும்.

வசந்த காலத்தில் ஏறக்குறைய 500 பேரும், ஏனைய காலங்களில் ஏறக்குறைய 400 பேரும் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பல்வேறு மொழி பேசும் பார்வையாளர்களுக்கு உதவும் பொருட்டு இங்கு பணிபுரியவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஆங்கிலம், பிரெஞ்சுச் சூகிய மொழிகளில் ஏறக்குறைய 12 மொழிகள் பேசக்கூடியவர்கள்.

பார்வையாளர் நோக்கில் இதன் அமைப்பினை நோக்கும்பொழுது பார்வைத் தளம் அல்லது கீழ்த் தளம் (Observation Deck or Lower Level), விண்வெளித் தளம் அல்லது மேல் தளம் (Space Deck or Upper Level) என்பன இதன் பிரதான அங்கங்களாகும்.

பார்வைத் தளம் அல்லது கீழ்த் தளம் மேலும் உள்ளு கட்டடங்களாக அமைந்துள்ளது. 1122 அடி உயர்த்தில் வெளிப் பார்வைத் தளம் உள்ளது. இதிலிருந்து ராண்றோ மாநகரின்

அழகுநிலைத் தோற்றுத்தினைப் பார்த்து ரசிக்கலாம். இதற்கு அடுத்ததாக 1136 அடி உயர்த்தில் உள்பார்வைத் தளம் அமைந்துள்ளது. இத் தளத்தில் மளிகைக் கடைகளும் (Gift shops), உணவு நிலையமும் குடிவகை நிலையமும் அமைந்துள்ளன. குறிப்பாக பகலில் உணவுகளாகவிருக்கும் பகுதி, மாலையில் குடிவகை நிலையமாகவும் நண்பர்களும் உறவினர்களும் கடும் இடமாகவும் செயற்படுகின்றது. உலகிலேயே அதியுயர்ந்த இடத்தில் அமைந்திருக்கும் குடிவகை நிலையம் என்ற பெருமை இதற்குண்டு.

பிறநாடுகளிலிருந்து வருடாவருடம் 105 மில்லியன் பார்வையாளர்கள் இங்கு விஜயம் செய்வதாகவும் இவர்களுள் 1/3 பங்கினர் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வருகை தருவதாகவும் கணமிடய தேசிய கோபுர நிர்வாக அறிக்கையில் கூறப்படுகின்றது.

பிறநாடுகளிலிருந்து வருடாவருடம் 105 மில்லியன் பார்வையாளர்கள் இங்கு விஜயம் செய்வதாகவும் இவர்களுள் 1/3 பங்கினர் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வருகை தருவதாகவும் கணமிடய தேசிய கோபுர நிர்வாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கணமிடய தேசிய கோபுரத்தைப் பார்வையிடச் செல்பவர்கள் மோட்டார் வாகனம் மூலமோ, ரொந்றோ போக்குவரத்துக் கமிஷன் நடத்தும் பஸ் வண்டி மூலமோ, அல்லது தரைக்குக் கீழாக நடத்தப்படும் புகையிரதம் மூலமோ செல்ல முடியும். மோட்டார் வாகனத்தில் செல்வோர் கணமிடய தேசிய கோபுரத்துக்கு எதிரேயுள்ள வாகன தரிப்பு இடத்தையோ, அல்லது 'ஸ்கைடோம்' வாகன தரிப்பிடத்தையோ பயன்படுத்தலாம். பஸ் வண்டி மூலம் செல்வோர் யனியன் புகையிரதச் சந்தியிலிருந்து மேற்கு நோக்கி நடப்பதன் மூலம் ஏறக்குறைய ஐந்து நிமிடங்களில் கோபுரத்தை அடைய முடியும்.

பார்வையாளர்களின் நன்மை கருதிப் பலவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மணிக்கு 260 மைல் வேகத்தில் காற்று வீசினாலும்கூட பாதிக்கப்படாத வகையில் தடிப்பாள உறுதியான கண்ணாடி மூலம் பார்வைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இவ் வாயே - மின்னல் மற்றும் இடி முழக்கம் என்பன பாதிக்காதிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, தீயினிருந்து பாதுகாப்பதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு பாவிக்கப்படும் உபகரணங்கள், தளபாடங்கள் அனைத்துமே இலகுவில் தீப்பற்ற முடியாதவையாக விசேஷமாக உருவாக்கப்பட்டவை.

இதுதவிர், உள்ளக கண்காணிப்புச் சேவை, பாதுகாப்பு உத்தியோகல்தர்களின் சேவை என்பன பாதுகாப்பினை உறுதி செய்து வருகின்றன. வெளியகப் பாதுகாப்பினை உறுதி செய்யும் முகமாக பறவை இனங்களும், விமானங்களும் அன்மையில் பறக்காவண்ணாம் வேறுபட்ட சமிக்கஞ்சைகளைக் கொடுக்கும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மறுபுறத்தில் இவை இரவு வேணாகளில் கணமிடய தேசிய கோபுரத்தின் அழகினை மேலும் (29ஆம் பக்கம் பார்க்க)

வசந்தகாலப் பொழுதுபோக்கு இடங்கள் - 2

இதற்கும் மேலாக 1150 அடி உயர்த்தில் ராண்றோவின் உச்சியில் கூலும் உணவுகம் அமைந்துள்ளது. இங்கு காலை 11 மணி முதல், மாலை 3 மணி வரை மதிய போசனமும், மாலை 5 மணி முதல் 10:30 மணி வரை இராப் போசனமும் வழங்கப்படும். ஞாயிற்றுக் கிழமைகளில் காலை பத்து மணிக்கு காலை-

வித்தியா

மதிய போனங்களுக்கிடையிலான போசனம் (Buch) வழங்கப்படும். கணடாவிலுள்ள மிகச் சிறந்த நூறு உணவுகங்களில் இதுவும் ஒன்றாகும். பல்கலை மிகக் கல்வேல் வகை உணவு வகைகளை இங்கு உண்டு மகிழலாம்.

கணமிடய தேசிய கோபுரத்தின் அடுத்து முக்கிய அங்கம், விண்வெளித் தளம் அல்லது மேல் தளமாகும். இத்தளம் 1465 அடி உயர்த்தில் அமைந்துள்ளது. இத்தளத்திலிருந்து ராண்றோ நகரின் அழகுமிகு காட்சியினை மட்டுமேன்றி, வாளிகளை நன்கு தெளிவான நேரங்களில் நயாகரா நீரவிழ்ச்சி, அமெரிக்காவின் நியுயோர்க் மாகாணம் ஆகியவற்றையும் தொலை நோக்கிக் கண்ணாடி மூலம் பார்த்து ரசிக்க முடியும்.

கணமிடய தேசிய கோபுரத்தின் கீழ் தளத்திற்கும், மேல் தளத்திற்கும் பார்வையாளர்களைக் கொண்டு செல்வதில் நான்கு மின்தாக்கிகள் (Elevators) செயற்படுகின்றன. நிமிடத்துக்கு 1200 அடி வேகத்தில் மேலே செல்லும் இவை ஒவ்வொன்றும் மணிக்கு 1200 பேரை மேலுள்ள தளங்களுக்குக் கொண்டு செல்கின்றன.

வாய்ப்புண் தொடர்ச்சியாக இருக்குமாயின் சிலருக்கு பலவருடங்களின் பின்னர் புற்றுநோய் ஏற்படக்கூடும்

பல் வைத்தியம், பல் நோய்கள் சம்பந்தமான கேள்விகளுக்கு பல் வைத்தியத் துறையில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும், கனடாவிலும் இருபது மாநாடுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற பாக்டர் ஆ. (வன்) சண்முகவடிவேல் தோடர்ந்து பதிலளித்து வருகிறார். கேள்விகளை தமிழர் தகவல் முகவரிக்கே அனுபவ வேண்டும். கேள்வி கேட்பவர்களின் பெயர், முகவரி ஆகியன பிரசுரிக்கப்பட மாட்டாது.

கேள்வி: முள்வாய்ப் பல்ளின் (மேல்வாய்) மேல் மஞ்சள் நிறமான காவி படிந்துள்ளது. பல் வைத்தியரிடம் போன்றன். அதனை நீக்க முடியாது என்கிறார். வெல்:பெயரில் அதனைச் செய்ய முடியுமா என்பதை அறியத்தாவது.

பதில்: பல் வைத்தியர் நீக்க முடியாது என்று சொல்வதால் இவை நிரந்தரமானவை என்று கருதுவேண்டியுள்ளது. சிலருக்கு இவை பிறவியிலிருந்தே- பற்கள் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கின்றன. இதற்குப் பல காரணங்களுண்டு. உதாரணமாக: நாம் அருந்தும் நீரில் புளோரைட் அதிகளை காணப்படுவதால் பற்களில் தவிடு நிறமான கறைகள் படிகின்றன. இதை புளோரைடில் என்று அழைக்கின்றோம்.

நீங்கள் குறிப்பிட்ட காவி பின்பு ஏற்பட்டிருந்தால் அவை பற் குத்தையினாலோ அல்லது சாப்பாட்டுத் துகள்களினாலோ ஏற்பட்டிருக்கலாம். எதற்கும் உங்களின் பற்களைப் பார்வையிடாது திட்டவட்டமாக எதையும் கூறமுடியாதுள்ளது. உங்களுக்குத் தேவைப்படும் சிகிச்சை என்ன என்பதை முடிவு செய்ய முடியாதிருக்கிறது. வெல்:பெயரில் அதனைச் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை. எதற்கும் முடிவான பதிலை பற்களைப் பரிசோதிக்காது சொல்ல முடியாது.

கேள்வி: எனது மகளின் வயது ஜூன் (5). இன்னாமும் அவருக்குச் சில பற்கள் (பாற்பந்கள்) வரவில்லை. இதற்கு வைத்திய ஆலோசனை பெற்றுமுடியா?

பதில்: பொதுவாகக் குழந்தைகளின் இரண்டை வருடங்களில் அவர்களின் இருபது பாற்பற்களும் வந்துவிடுகின்றன. ஒரு சிலருக்குச் சில மாதங்கள் தாமதமாகலாம். ஐந்து வருடங்களாயின் சில பாற்பற்கள் முளைக்கவில்லை என நீங்கள் நினைப்பிர்களாயின் அவரை ஒரு பல்வைத்தியரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

கேள்வி: பற்கள் சுகவதற்குக் கடுங்களிர் போன்ற காலநிலை மாற்றங்கள் காரணமாக இருக்க முடியுமா?

பதில்: பனிக்காலங்களில் பற்கள் சுகவதுண்டு. ஓருசிலாகக் கடுங்களிர் அதிகளைப் பாதிக்கின்றது. காலநிலை குன்றிய பற்கள் அதிகளில் சுககின்றன.

கேள்வி: நிரந்தரப் பற்கள் எத்தனை வயதில் முளைக்க ஆறும்பித்து எத்தனை வயதில் முடிவடைகின்றன. இதற்கு ஏதாவது வயது

எல்லையுண்டா?

பதில்: முதலாவது நிரந்தரப் பல் குமார் ஆறு வயதளவில் வாயில் தோன்றுகிறது. இது முதலாவது கொடுப்புப் பல்லாகும் (First molar teeth). சிலருக்கு முன்பந்கள் முதலில் தோன்றலாம். இவை சில பின்னைகளுக்கு ஜூன்து வயதிலேயே முளைக்கின்றது. இப்பற்களை நாம் central incisors என்று கூறுவோம். பொதுவாக கீழ்ப் பற்களே முதலில் தோன்றுகின்றன. 12 வயதளவில் second molar teeth வெளிவருகின்றன.

பாக்டர் ஆ.சண்முகவடிவேல் கூடும்ப பல் வைத்தியர்

சுற்றில் third molar அல்லது wisdom teeth முளைக்கின்றன. இவை சாதாரணமாக 18 வயதில் வெளிவரும். ஒரு சிலருக்கு பல வருடங்களின் பின்னரே தோன்றுகின்றன.

இப்பொழுது பலருக்குக் கடைசிப் பற்கள் முளைக்கும் பொழுது வளி, விக்கம் என்பனவற்றைக் கொடுக்கின்றன. இப்பற்கள் சரிவர முளைப்பதற்குத் தாடையில் இடம் போதாமையால் சிறு சத்தீர் சிகிச்சை மூலம் இப்பற்களை அகற்ற வேண்டி நேரிடுகிறது. எனவே ஆறு வயதிலிருந்து குமார் 18 - 21

வயது எல்லைக்குள் பொதுவாக எல்லா நிரந்தரப் பற்களும் தோன்றிவிடுகின்றன.

கேள்வி: பொய்ப்பற்கள் வாயில் நெருடுவதால் பற்று (கான்ஸர்) நோய் உண்டாக வாய்ப்புண்டு என்கிறார்களே. இது பற்றிச் சில அறிவுரைகள் கூறுவிரிகளா?

பதில்: பொய்ப் பற்கள் முருகளில் நெரிடுவதால் வாய்ப் புண் உண்டாகலாம். அவை முரசில் ஒருசில பகுதிகளில் கூடுதலாக அமுக்குவதால் இவை ஏற்பட வாய்ப்புண்டு. இவர்கள் தமது பல் வைத்தியரிடம் சென்று அதனைக் காண்பிக்க வேண்டியது அவசியமாகும். வாய்ப்புண் தோடர்ந்து பல காலங்களுக்கு இருப்பின் அவை சிலருக்குப் பல வருடங்களின் பின்னர் பற்றுநோயாக மாறும் அறிதுறிக்கலா ஏற்படுத்தலாம். பழைய பொய்ப்பற்களும் (ill fitting old dentures) வாய்ப்புண்களை ஏற்படுத்துகின்றன.

ஒரு சிலர் ஒரே பொய்ப்பற்களைப் பல வருடங்களாகப் போட்டு வருகின்றனர். இத்காலப் பொழுதுகளில் இவர்களின் வாய் உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவர்களின் பற்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறியும் தோடர்ந்தும் பழைய பற்களையே சிலர் பாவித்து வருகிறார்கள்.

இப்பற்களால் வாய்ப் புண்கள் ஏற்பட இடமுண்டு.

தமிழ் கிறிஸ்தவ திருச்சபையின் இந்தமாத நிகழ்ச்சிகள்

கனடா தமிழ் கிறிஸ்தவ திருச்சபையின் நிகழ்ச்சிகள் 2300 Bridle Town Park Churchல் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு ஞாயிறும் பிற்பகல் 4:00 மணிக்கு ஆரூதான நடைபெறும்.

மாதத்தின் முதலாவது மூன்றாவது வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணிக்கு பாடல் பயிற்சி நடைபெறும்

மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை மாலை 7:30 மணிக்கு பெண்கள் சங்கக் கூட்டம் நடைபெறும்.

வாலிபர் ஜக்கிய கூட்டங்கள் மாதத்தின் முதலாவது, மூன்றாவது சனிக்கிழமைகளில் மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.

உளவியல் ரீதியான தேவைகளுக்கு போதகர். நேச லைசான்டர் அவர்களுடன் 493-2824 என்ற தொலைபேசி இலக்கத்தில் தோடர்பு கொள்ளலும்.

கலாநிதி கே. எஸ். நடராசா நினைவுஞ்சலிக் கூட்டமும் 'வானுறையும் தெய்வம்' நூல் வெளியீடும்

மதம், சாதி என்பதெல்லம் பிறப்பால் ஏற்படும் விபத்துகள். இவற்றில் எனது கணவருக்கு நம்பிக்கை இல்லை. ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் வாழ்வதே உயர்ந்த பண்பாகும். அவரும் நானும் மாணவப் பருவத்தில் நன்பர்களாகவே பழகினோம் வாழ்வில் இணைந்த பின்பும் அவர் எனக்கு உற்ற நன்பராகவே விளங்கினார். எனது கணவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் இப்படியான ஒரு விழாவை எடுக்க நீங்கள் விரும்பியிருந்தால் அவர் அதனை விரும்பியிருக்கமாட்டார். அவரைப் பிரிந்த துவன்பத்தை நான் மறந்து ஆறுதல் அடைய வேண்டும் என்றும், அவருடைய ஆத்மா சாந்தி பெறவேண்டும் என்றும் நீங்கள் காட்டும் அன்புக்கு நான் நன்றியுடையவாக இருப்பேன்.

காலாஞ்சென்ற கலாநிதி கே. எஸ். நடராசா அவர்களின் நினைவுஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும்பொழுது அவரது வாழ்க்கைத் துணைவியார் திருமதி. தங்கராணி நடராசா அவர்கள் மேற்கண்டவாறு மிகவும் உருக்கமாகவும் உணர்ச்சிகரமாகவும் உரையாற்றினார்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டம் ரொறான்றே லான்ட்ஸ் ரவுண் தமிழர் கூட்டுறவு இல்ல மண்டபத்தில் கடந்த (ஜூன்) மாதம் 25ம் திகதி இணையத்தின் தலைவர் திரு. க. தா. சண்முகராசா தலைமையில் நடைபெற்றது.

இணையத்தின் உபதலைவர் திரு. ஆர். என். லோகேந்திரவிங்கம் வரவேற்புரை நிகழ்த்த, தலைவரின் ஆரம்ப உரையுடன் கூட்டம் ஆரம்பமானது. இணையத்தின் போகுர்களில் ஒருவராகவிருந்து அதன் வளர்ச்சிக்கு ஆதரவும், அறிவுரையும் வழங்கியதையும், கனடாவில் தமிழ் மொழியைப் பேசுவர்களும், எழுதுவர்களும் இலக்கணப் பிளியின்றி இலக்கிய நயத்துடன் ஆரோக்கியமான மொழிவரசர்சிக்கு ஓவ்வொருவரும் உறுதுணையாக விளங்க வேண்டும் என்று அமர்ர் கலாநிதி கூட்சுக் கென்றதையும் தலைவர் அவர்கள் தமதுரையில் நினைவுகள்ந்தார்.

போகுர்களில் ஒருவரான திருமதி. வன்னிநாயகி இராமலிங்கம் (குறுமகள்) அவர்களும், பொருளாளரான திரு. சாமி அப்பாத்துரை அவர்களும், கலாநிதி நடராசா அவர்கள் பற்றி நினைவுரை நிகழ்த்தினார்கள். எழுத்தாளர் இணையத்தினால் தயாரித்து அமராங்க்கு அஞ்சலியாக வெளியிடப்பட்ட 'வானுறையும்' நினைவுக் கட்டுரைத் தொகுப்பின் முதற் பிரதியை முன்னால் அதிபர் திரு. பொ. கனகசபாதி அவர்கள் திருமதி. நடராசா அவர்களிடம் கையளித்தார். மேற்படி நினைவு நாலைத் தொகுத்தவரும், இணையத்தின் போகுர்களில் ஒருவருமான கவிஞர் கந்தவனம் அவர்கள்

தொகுப்புரையாற்றினார். கலாநிதி அவர்களிடத்துள்ள சிறந்த பண்புகளையும், 'ஓழுக்கம் விழுப்பம் தரலான், ஓழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' எனும் வள்ளுவ வாக்குக்கமைய ஓழுக்க சீலாக வாழ்ந்த பெரியாருக்கு வானுலகம் வழி திறந்தேயிருக்கும் என்று உறுதியுடன் கூறி, 'வானுறையும் தெய்வம்' என்றும் பெயர் அவருக்குப் பொருந்தக்கூடியதே என்பதை விளக்கியும் அவரது மொழி ஆராய்ச்சித் திறனையும், அதனால் தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் கிடைத்த பெருமையையும் நினைவுட்டினார்

இணையத்தின் செயலாளரின் நன்றியுரையுடன் நினைவுஞ்சலிக் கூட்டம் முடிவுற்றது.

'அருள்'



கத்தோலிக்க குடிவரை நினையத்தின் லூகாபாட்ஜா பிராந்திய அலுவலகத்துக்கு அந்தப் பிரதேசத்தின் மாதம் விழுப்பம் செய்திருந்தார். இங்குள்ள ஒவ்வொரு பிரதேசத்தின் மாதான செய்திருந்தால் நடத்தப்படும் தொழில் ஆரம்பப் பாடபோதனை நிகழ்ச்சி பற்றி உயிரினுடன் உறையாடுவதையும், உயிரிக்கள் அனைவருடனும் கொண்ட அதிபும் இங்குள்ள பாங்களில் காலைவாம்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வெளியீட்டுத்துறையில் கவிஞர் பாஸ்கியின் 'கவிதா' - வித்தியாச புதுமுயற்சி

புமிப்பந்தில் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், கனடாவில்தான் அதிகாவு தமிழ்பத்திரிகைகளும், சங்கிகைகளும் வெளிவருகின்றன.

என்னிக்கையில் கூடியவு தமிழ் வானொலி நிகழ்ச்சிகளும் இங்குதான் ஒலிபரப்பாகின்றன. வாரங்தோறும் இரண்டு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தற்போது நடத்தப்பட்டுவருகின்றன. இதற்கான காரணம் அதிகாவு தமிழர்கள் இங்கு வாழுவது என்று கூறினால் மட்டும் போதாது. தமிழுரைவு நிறப்பப் பெற்றவர்கள் இங்கு பெருமளவில் இயங்குவதே முக்கிய காரணம்.

இந்த வகையில், மிகவும் புதுமையானதும், பெரிதும் வரவேற்கத்தக்கதுமான ஒரு நிகழ்வு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இங்கு நிகழ்ந்தேறியது. கவிஞர் பாஸ்கி அவர்களின் 'கவிதா' ஒலிப்பதிவு நாடா வெளியீடே அதுவாகும்.

திருமண நிகழ்ச்சிகளையும், பிறந்த நாள் கொண்டாட்டங்களையும், புதுமைன் புகும் வைபவங்களையும், பூப்புனித நீராட்டு விழாக்களையும் வெறும் சடங்குகளாகவும், ஒன்றுகூடல் கேளிக்கைகளாகவும் மட்டுமே நடத்திப் பழக்கப்பட்டுவிட்ட எம்மல் யத்தியில் ஒரு 'விசித்தி' மனிதராக கவிஞர் பாஸ்கி தற்போது எழுந்னால் காட்சி தருகின்றார். கனடாவில் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் நன்கு அறிமுகமான சிறந்த ஒரு கவிஞர் இவர். இவரது சிரேஷ்ட புதல்வியின் பெயர் கவிதா. இவன் பெரியவளாகவிட்டாள். எனவே, உறவினர்கள், நன்பர்கள் படைகூழ் ஒரு சடங்கு வைபவம். இதனை வெறும்பேன் ஒரு சடங்காக மட்டும் நடத்த விரும்பாது, ஒரு இலக்கியச் சடங்காக நடத்திப் புதுமை செய்து விட்டார் தந்தையான கவிஞர் பாஸ்கி. அதுதான் அவரது 'கவிதா' ஒலிப்பதிவு நாடா வெளியீடு.

தம்மால் எழுதப்பட்டு பிரகரமான, ஒலிபரப் பாள 25 கவிதைகளைத் தெரிந்தெடுத்து, அவற்றுக்குத் தாமே குறவும் கொடுத்து ஒரு ஒலிப்பதிவு நாடாவைத் தயாரித்து, தனது மகள் கவிதாவின் பூப்புனித நீராட்டு வைபவத்தில் வைத்து, கவிதாவின் பரிசாகவும், தமது

தந்தையாருக்குச் சமர்ப்பணமாகவும் தந்துளார் பாஸ்கி அவர்கள். தமிழிலக்கிய உலகுக்குப் புதுமைப் பரிசைத் தந்த பாஸ்கியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த வைபவத்துக்கான அழைப்பிதழைப் பாருங்கள்: "பாஸ்கியின் 'கவிதா 1 - வெளிவந்து விட்டாள்'" என்கிறது தலைப்பு. கல்விமான்களும், கவிஞர்களும், கற்றுணர்ந்தோர்களும் கூடியமர்ந்திருந்த மண்டபத்தில் 'கவிதா' வெளியீட்டு வைக்கப்பட்டாள். இந்த வெளியீடின் மூலம் கிடைக்கப்பெறும் பணம் தமிழ்ச் சில அணாதைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழை மீண்டும் பாருங்கள்:

"நாடுமின்து வீழியுந்து, நல்ல பெற்றோர்தனை இழந்து, நடுத்தரானில் நிற்கும் நம்மினைய சந்ததிக்கு, அணாதையாய் ஆகிவிட்ட அன்புக் குழந்தைகளுக்கு, வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழை சொன்னார்.

அந்தவகையில் தமது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை ஒரு தமிழ் விழாவாக கவிஞர் பாஸ்கி கொண்டாடுவது மகிழ்வைத் தருகின்றது. இதன்மூலம் சேரும் தொகை அணாதைக் குழந்தைகளுக்குச் சேருவது மேலும் பெருமை சேர்க்கின்றது" என்றார்.

அவர் தமது வெளியீட்டுரையை மேலும் தொடர்கையில், "கவிஞர் பாஸ்கியின் கவிதைகள் மரபுக் கவிதை, புதுக் கவிதை என்றில்லாமல், தனிப்பண்ணியில் அமைகின்றன. கனடாவில் சிவா சின்னத்தமிழினதும் பரஸ்கியினதும் கவிதைகள் ஒரு புதும்பாணியை உருவாக்கி வருகின்றன. இதற்கு ஒரு வரலாற்றுப் பெயர் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏழுத்து வடிவிலான கவிதைகளை விட பாஸ்கியின் ஓலிநாடாக் கவிதைகள் எமக்கு மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளன" என்று சொன்னார்.

கவிஞர் நிலா குத்தாஸன் கருத்துரை வழங்குகியில், கவிதைகளைக் காற்றோடு கலந்துவிடும் முயற்சி கனடாவில் முதல் முயற்சி யாகும் என்று குறிப்பிட்டதுடன், ஓலிநாடா வில் இடம்பெற்ற தமக்குப்பிழத்த சில கவிதைகளை கட்டிக்காட்டி கவிஞர் பாஸ்கியின் முயற்சிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.


"கவிதைகள் எனப்படுபவை கடந்த கால அலுவலங்களினது உணர்வுகளின் வார்த்தை வடிவம். கவிஞரின் உணர்வுகளின் வெளிப்பாடே கவிதை என்றும் சூலாம். இவை ரசிகரின் ஒத்த உணர்வுகளைத் தட்டி எழுப்பும் தன்மை வாய்ந்தன" என்று கவிஞர் பாஸ்கி தமது நன்றியுரையில் சொன்னார்.

அணாதைச் சிறார்கள் நிதிக்கான பணியாக வெளியிடப்பட்டிருக்கும் ஒலிப்பதிவு நாடாவை வாங்கி உற்சாகமளிக்க விரும்புவர்கள், (416) 269-7482 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.


ஒலிப்பதிவு நாடா வெளியீட்டு வைபவத்தில் திருவாளர்கள் பொ. கனகசபாபதி, நிலா குத்தாசன், கவிஞர்கள் வி. கந்தவன், பாஸ்கி ஆகியோர் உரையாற்றுவதை இங்குள்ள படங்களில் காணலாம்.




தமிழர் தகவல்



ஜூலை



1994



July

TAMILS' INFORMATION

கனடாவில் 10 ஆண்டு வசித்த ஒருவர் 65 வயதையும் பூர்த்தி செய்தால் வயோதிபகால பென்ஷன் பெறலாம்

Your Old Age Security Pension - some tips

The Old Age Security (OAS) pension is a monthly benefit payable to all persons aged 65 or over who meet certain residence requirements.

Application must be made to receive an Old Age Security Pension.

Entitlement: * is based on age and periods of residence in Canada. * is independent of employment history, marital status or income.

An applicant: * must be a Canadian citizen, or * must be a legal resident in Canada when the application is approved, or * if applying from abroad, must have been a Canadian citizen or legal resident of Canada immediately prior to departure from Canada.

Pension Amount

Either a full or partial pension may be payable. Old Age Security benefits are payable monthly and indexed quarterly to fully reflect increases in the cost of living.

Full Pension: A full pension is payable after age 65 to - * persons who have resided in Canada for a total of 40 years after age 18, * persons who were age 25 or over on July 1, 1977, and who resided in or had a visa to enter Canada which was valid on that date or who had resided legally in Canada prior to that date and after reaching age 18, and who have resided in Canada for the 10 years immediately before approval of the application. * persons with absence in the 10 year period mentioned above, provided that they have periods of prior absence in Canada after age 18 equal to three times their absences in the 10 year period and, in addition, who were resident in Canada for atleast the year immediately prior of their application.

Partial Pension: A partial pension is - * payable after age 65 to persons who cannot qualify for a full pension but who have resided in Canada for a minimum of 10 years at any time after age 18, or for a minimum of 20 years after age 18 if they are applying from abroad.; * equal to 1/40th of the full pension for each year of residence in Canada after reaching age 18.

Pension Payment

The pension is payable the month following in all eligibility requirements are met. * Retroactive payments can be made. * The pension is a taxable payment.

Payment outside Canada

The pension will be paid outside Canada for the month of departure and the following six months only if the beneficiary has less than 20 years of residence in Canada after age 18. * After that period, payments will be suspended but will be reinstated if the beneficiary resumes residence in Canada and an Income Security Programs office. * The pension will be paid indefinitely outside Canada if the beneficiary has resided in Canada for 20 years or

கனடாவில் பத்தாண்டு காலம் வசித்து, வசிப்பிட நிபந்தனையைப் பூர்த்தி செய்த ஒருவர், 65 வயதையும் பூர்த்தி செய்வாரானால் அவர் வயோதிபகால பென்சன் பெறத் தகுதியடையவராகிறார். 1994இல் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இவ்வாறு ஒருவருக்கு வழங்கப்படும் ஆகக் குறைந்த மாதாந்த பென்ஷன் தொகை 387 டாலர்கள் 74 சத மாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சில முக்கியமான விபரங்கள் கீழே ஆங்கிலத்தில் தரப்படுகின்றது.

more after reaching age 18. * The pension is paid in Canadian dollars wherever it is received.

Benefits Cease: * With the payment for the month of death of the beneficiary.

International Social Security Agreements: * Persons who do not meet the residence requirements for a pension or for indefinite payment outside Canada may qualify under Canada's agreements on social security. Such agreements enable persons who have

lived in or contributed to the social security scheme of another country to add those periods to Canadian residence in order to become eligible for benefits. The amount of the old Age Security Pension, however, is based only on years of residence in Canada. Canadian residents or citizens who have made contributions to another Country's social security system may also qualify for benefits under that country's programs.

Applying for benefits: * application must be made to receive the Old Age Security pension.

Other Benefits:

Other benefits - The Guaranteed income Supplement is a monthly benefit payable upon application to Old Age pensioners who have a limited income apart from the Old Age Security Pension.

Spouse's Allowance/ Widowed Spouse's Allowance: The 60 to 64 year old spouses of an Old Age Security pensioner may be eligible upon application for Spouse's Allowance benefits depending on the combined income of the couple and the spouse's residence in Canada. Benefits are also available to low-income widowed persons 60 to 64 years of age who meet the residence requirements.

Canada Pension Plan: The Canada Pension Plan provides for the payment of retirement, survivor and disability benefits upon application to persons who meet contributory and other requirements. The amount of the benefit is based on the contributors's earnings and contributions to the plan.



‘வெஸ்ற் வியு’ தமிழ் மன்றத்தின் புதிய முயற்சி சுட்ரோளி மாணவர் சுஞ்சிகை வெளியீடு

யோர்க் கல்விக் கலைப் பிரிவிலுள்ள வெஸ்ற் வியு பாடசாலை தமிழ் மன்றத்தினர் காலாண்டுச் சுஞ்சிகை முயற்சியில் பாதம் பதித்து அதன் முதலாவது இதழை வெளியீட்டுள்ளனர். இதன் வெளியீட்டு வைபவம் கடந்த மாதம் 11ஆம் திங்கள் பாடசாலை மண்பத்தில் நடைபெற்றது. மேற்படி கல்விக் கலைப்பில் ஆசிரியராகப் பணிபுரியும் திரு. பொ. கனகசபாபதி அவர்களின் மேற்பார்வையில் முற்று முழுதாக மாணவர்களால் இந்தச் சுஞ்சிகை வெளிக்கொண்டப்பட்டிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த அளவுத்து விடயதானங்களும் மாணவர்களின் ஆக்கங்கள்.

செல்வன். பவகோபிதன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. திரு. பொ. கனகசபாபதி அவர்கள் ஆசியுரை வழங்க, தமிழர் தகவல் ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம் வெளியீட்டுரை நிகழ்த்தினார். நிட்டமிடாத எந்த வெளியீட்டு முயற்சியும் வெற்றிபெறுவது சிரமசாத்தியமானது என்பதை இவர் தமது பேச்சில் வலியுறுத்தினார்.

பிரபல எழுத்தாளர் குறமகள் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்துகையில் எது தாய் நாட்டுப் பிரகரங்களுக்குச் சோடை போகாத வகையில் சுட்ரோளி இடம்பெற்றுள்ளதாகவும், இது போன்ற வெளியீடுகளை நாம் பாராட்டி வரவேற்கப் பழக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். திரு. நா. சிவலிங்கம், கலகலப்பு தசன் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர். இவ்வைபவத்தில் பாடசாலை மாணவிகள் தமிழ் வாழ்த்துப் பாடும்போதும், திருமதி. குறமகள் பேசும்போதும் எடுக்கப்பட்ட படங்கள் இங்கு பிரகரமாகியுள்ளன.



கத்தோலிக்க குடிவரவு நிலைய வருடாந்த சூட்டம்

கத்தோலிக்க குடிவரவு நிலையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த மாதம் 27ஆம் திகதி ரோந்றோலில் நடைபெற்றது. வழக்கம் போல ஆராதனையுடன் சிறப்புச் சொற்பொழிவுகளும், இயக்குனர்கள் தெரிவும் இடம்பெற்றன. கத்தோலிக்க குடிவரவு நிலையத்தின் பிராந்திய அலுவலகங்களில் தொண்டர்களாகக் கடமை புரிவார்களுக்கு, ஒவ்வொருவர் என்ற வீதம் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த வகையில் ஸ்காபரோ அலுவலகத்தில் தொண்டராகக் கடமைபுரியும் திரு. சடையர் நாகேந்திரா அவர்களுக்கு தொண்டர் சேவை (Volunteer Service Award) விருது வழங்கப்பட்டது. அவர் தமக்குக் கிடைத்த விருதுடன் நிறைவேற்று இயக்குனர் திரு. பொப் பிலார்ட், ஸ்காபரோ பிராந்திய இயக்குனர் மிரான்டோ பிளரோ ஆகியோருடன் எதேதுக்கொண்ட படம் இது.

**கலைஞர்களையும் ரசிகர்களையும் சங்கமிக்க வைத்த
‘சங்கமம்’ விழாப் படங்களின் குறுந்தொகுப்பு**



பாலியல் வன்முறைக்கு எவ்வித சமாதானமும் கூறமுடியாது

கட்டுக்கதை

இண்மை

பெண்கள் தம் புறத்தோற்றுத்தாலோ அல்லது நடத்தையாலோ பாலியல் வன்முறையைத் தூண்டுகிறார்கள்.

ஒருவர் எத்தகைய உடை அணிந்தாலும், எங்கெங்கே சென்றாலும், எவருடன் பேசீனாலும், பாலியல் வன்முறைக்குள்ளாக ‘வேண்டி’ அழைப்பதில்லை.

கட்டுக்கதை

இண்மை

அதீக பாலியல் வன்முறைகள் அந்நியர்களாலேயே செய்யப்படுகின்றன.

அந்நியர் ஒருவரிலும் பார்க்க அறிந்தவர் ஒரு வராலேயே பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஒளாகும் சாத்தியம் உண்டு. வன்முறையாளர் கணவனாகலாம், முகமறிந்த ஒருவராகலாம், அல்லது நண்பனாக கிருக்கலாம்.

கட்டுக்கதை

இண்மை

குமிப்பிட்ட சீல சமுதாய தினத்தைச் சார்ந்த குழுக்களிலேயே பாலியல் வன்முறை பிரச்சனை ஆகிறது.

பாலியல் வன்முறையைப் பிரயோகிக்கும் ஒண்கள் பல்வேறு பொருளாதார, சமூக, தினக்கலாச்சார, வம்ச குழலிருந்து வந்த தோடல்லாது வயது வரம்புமற்றவர்களாக கிருப்பர்.

பாலியல் வன்முறை

சட்டவிரோதமானது

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருந்தால் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோர் / கற்பழிக்கப்பட்டோர்க்கு உதவும் மையம் அல்லது பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும் மையம் அல்லது உங்கள் சமூகத்தில் உள்ள பெண்கள் குழு ஒன்றுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

 Ontario

Employment Equity Act will come into effect from September in Ontario Province

வேலைவாய்ப்புச் சமத்துவம் செப்டம்பரிலிருந்து அமல்

ஒன்றாற்றியோ மாகாணம் சட்டபூர்வமாக அமல்படுத்தும் வேலைவாய்ப்புச் சமத்துவச் சட்டம் இவ்வருடம் செப்படம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் என்று குடியிருமை அமைச்சர் எலெய்ன் ஸியம்பா அறிவித்துள்ளார். கடந்த மாதம் ஒன்றாற்றியோ மாகாண சபையில் இந்தச் சட்டமுலம் நிறைவேற்றப்பட்டதையுடை, ஜூன் மாதம் 29ம் திகதி அமைச்சரினால் இந்த அறிவிப்பு விடுகூக்கப்பட்டது. சிறுபாள்கள் இன மக்களுக்குக் குறிப்பாகப் பல நன்மைகளை இச்சட்டம் அளிக்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுபற்றிய அமைச்சரின் விளக்கம் இங்கு ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது.

Ontario Minister of Citizenship Elaine Ziembra announced that Ontario's Employment Act will come into effect on September 01, 1994. She also released regulations outlining how employment equity will be implemented in Ontario workplaces.

"The heart of employment equity is removing barriers and ensuring fair treatment in the workplace," Elaine Ziembra said. "With the release of the regulations, after a year of consultations, employers, unions and employees will have the summer to examine them and begin to consider how to work together to set up processes to ensure an orderly and efficient implementation of employment equity."

Implementation will be phased in, with staggered timetables for employers in various sectors and of different sizes. The Ontario Public Service will lead the way, with an employment equity plan in place September 1, 1995. Employers with more than ten employees in the broader public sector--including municipalities, universities colleges, school boards, and hospitals -- will have until March 1, 1996 to have their employment equity plans in place.

Large private sector employers with more than 500 employees have until March 1, 1996 to develop their plans. Companies with 100 to 499 employees have until September 1, 1996 to develop their employment equity plans. Small private sector employers with 50 to 99 employees will have until September 1, 1997 to reach this stage.

Within these timeframes, employers will survey their workforces to determine how many members of the designated groups -- women, aboriginal people, people with disabilities and racial minorities -- are in their work places. Employers will also

review policies and practices to identify barriers to equity in their workplaces and then develop plans to remove those barriers.

Private sector employers with fewer than 50 employees and Broader public Sector employers with fewer than 10 employees are not covered by the requirements of the Act.

The Act, which sets out the principles, objectives and main features of employment equity, is accompanied by regulations outlining the practical steps needed to make employment equity a reality in Ontario work places. Seasonal agricultural workers, including those employed under federally administered international programs, are exempt from the Act. Discussions and consultations will continue with Aboriginal organizations and with the construction industry to develop regulations that respond to the particular circumstances of those workforces.

In June 1993, a Draft Regulation was released for extensive consultation with representatives of business, labour and designated groups. As a result of those consultations, clarifications have been provided in the regulations regarding the responsibilities of employers and unions, reporting requirements for employers in the broader public sector and the conditions under which previous work force surveys can be used.

September 1, 1994, will mark the launch of the Employment Equity Commission as an independent, arm's-length agency. It will play a critical role in the efficient implementation of employment equity in Ontario workplaces, assisting employers, unions and employees in the implementation of the Act and regulations. It will provide how-

to materials and statistical information to help employer's employers break down barriers and create fairer workplaces. It will also monitor progress under the legislation.

Juanita Westmoreland-Taore, who was appointed Employment Equity Commissioner in 1991, will head the commission. The Employment Equity Tribunal, which will also be established in the Fall, will ensure compliance with the Act by mediating and adjudicating cases brought before it., and reviewing and enforcing orders of the commission. Under the Act, the Tribunal has been given the power to levy fines of up to \$50,000 for non-compliance. Recruitment for the Chair of the Tribunal is under way.

Multicultural Access

(cont.. from P 25)
diverse needs of the newcomer.

Prior to the launch of the Multicultural Access Project, The Canadian Mental Health Association organized training sessions about the mental health system for four ethno- racial groups and settlement workers at the Catholic Immigration Bureau. However, it remained clear that workers who provide services from housing information to health care require orientation to the cultural values of a wide range of people from different ethno-racial communities.

The Multicultural Access Project was born out of the partners' commitment to equal access for all. The goals are to identify barriers to service, create a forum for networking and develop a base of volunteer cultural interpreters available to work with mainstream service agencies. Training manuals will be able to work with mainstream service agencies. Training manuals will be developed for the interpreters and a report will make recommendations.

ஸ்ரீ விழுயலெக்ஸி வாசா

534-0011

534-0011



திருமணம், பதிவுத் திருமணம் மற்றும் அனைத்து இந்துமத கிரியைகள் சேவைக்கும், திருமணத்திற்குத் தேவையான அனைத்து தேவைகளுக்கும் எம்முடன் தொடர்பு கொள்ளவும்

மண்டபம் - முத்துமணவரை - மண்டப அலங்காரம் - பூமாலை - சடைநாகம் - தலைப்பாகை - தலைநகை - பூசைப் பொருட்கள் - சைவ உணவு அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்கு எம்மை நாடுங்கள்.

ரோறன்றோ, ஸ்காபரோ நகரங்களில் கார் நிறுத்தும் வசதியுடன் திருமண மண்டப ஒழுங்குகளை நாங்களே செய்து தருகின்றேம்.

இந்துமத சூரு, கண்டிய திருமண பதிவு அதிகாரி

சிவப்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள்

(HINDU PRIEST & REGISTAR) புங்குடுதீவு -10, இலங்கை

243 MARGUERETTA ST.,
TORONTO, ONT. M6H 3S4
T.PHONE: 534-0011

1247 ELLESMORE ROAD
SCARBOROUGH, ONT. M1P 2X8
T.PHONE: 750-7319

‘சிக்காகோ’ என்னும் குறியீட்டுப் பெயர் கொண்ட வின்டோஸின் (Windows) 4.0 புதிய வடிவம்

விஞ்சூன் வளர்ச்சியின் ஒரு புதிய வடிவம் கம்பியூட்டர் என்பதும் கணனி கணனி வளர்ச்சியின் ஒரு புதிய அத்தியாயம் வின்டோஸ் என்பதும் கணனி Software ஆகும். இந்த வின்டோஸின் வளர்ச்சியின் அடுத்த அத்தியாயம் தற்போது எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதுதான் ‘சிக்காகோ’ என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட வின்டோஸ் 4.0 அல்லது வின்டோஸ் ’95 என்ற Software ஆகும்.

எந்த ஒரு Software-ம் உருவாக்கமடைந்த பின்னரே அதற்குரிய பொருத்தமான பெயர் நிற்ணயிக்கப்படுவது வழக்கம். ஒரு நிறுவனத்தில் ஒரே நேரத்தில் ஒன்றிக்கு மேற்பட்ட Softwareகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கக் கூடுமாதலால், குழப்பத்தைத் தவிர்க்கும் முகமாக, உரிய பெயர்கள் நிற்ணயிக்கப்படுவதற்காக, அவை எதாவது ஒரு குறியீட்டுப் பெயரைக் கொண்டு அழைக்கப் படும். தற்போது கருவினில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்தப் புதிய வின்டோஸ் Softwareக் குக் கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டுப் பெயரே ‘சிக்காகோ’ ஆகும்.

இந்தப் புதிய வடிவமான ‘சிக்காகோ’, சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதும், வின்டோஸ் வரலாற்றிலேயே புதிய அத்தியாயம் ஒன்று வரையப்படவிருக்கிறது. கணனி தொழிற்படுவதற்கு DOS இன்றியமையாத தாகும் Disk Operating System என்பதும் இந்த DOS தான், கணனியின் மின் ஆழியை அழக்கியதும், கணனிக்குரிய முழு அறிவித்தல்களையும் வழங்கி அதைச் செய்ந்த வைக்கின்றது. ‘DOS இன்றேல் கணனி இல்லை’ என்ற கோட்டாடு இனிமேல் பழைய கதையாகப் போகின்றது. புதிய வின்டோஸ் இயங்குவதற்கு DOS தேவைப்பட்டதே இதற்கான காரணமாகும். சிக்காகோ கணனியில் boot பண்ணியதும் DOS இன்றியே கணனியை இயக்கி தன்னையும் தொழிற்பட வைக்கும் ஒரு புதிய software அனைவரையும் பிரமிக்க வைக்கப் போகின்றது. இந்தப் புதிய software இந்த வருடக் கடைசியில் கணனிப் பாவனையாளர்களுக்குக் கிடைக்கக் கூடியதாக இறுதிக் கட்ட வேலைகள் மிகவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த softwareஐத் தயாரிக்கும் நிறுவனத்தினால் இதுவரை இதன் விலை நிற்ணயிக்கப்படாவிட்டாலும் வின்டோஸ் 3.1 இன்றுந்து தரமுயர்த்த விரும்பும் பாவனையாளர்கள் 100 அமெரிக்க டாலர்கள் அளவில் செலவிட நேரிடலாம்.

சிக்காகோவில் எவருக்கும் எளிதில் புலப்படக் கூடிய முதல் மாற்றமாக அமைந்திருப்பது Task bar ஆகும். கணனித் திரையின்

கீற்பாகத்தில் இடமிருந்து வலமாக இந்த Task bar அமைந்திருக்கும். இந்த Task bar ஆனது ஒருவர் அடிக்கடி பாவிக்கும் application-

கடந்த மாதம் அமெரிக்காவில் micro software நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட அறிமுக மகாநாட்டில் பிச்சியானர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் அதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது.

tion களுக்கும், மற்றும்

தொழிற்பாடுகளுக்கும் இலகுவாக அவரை இட்டுச் செல்கின்றது. இந்த Task bar திரையின் எப்பாகத்துக்கும் நகர்த்திச் செல்ல முடியும். இந்த Task bar இன் இடதுகரை start என்பதும் பகுதியையும் வலதுகரை system clock ஜூம் கொண்டிருக்கும்.

Start இன்மேல் mouse இன் அம்புக்குறியை வைத்து அழுத்தும்பொழுது ஏழு பகுதிகளைக் கொண்டதாக ஒரு menu வை அது வெளிப்படுத்தும். கடைசியாக செயற்படுத்தப்பட்ட applications, கடைசியாகத் திறக்கப்பட்ட documents, standard system applets உட்பட control panel, Find, Shut down ஆகிய system serviceகளை ஒன்றும் இந்த menu வில் அடங்கும். இந்த menuவிலுள்ள ஒரு விசேடம் என்னவெனில், பழைய வின்டோக்களில்

தென்புலோலியூர் எஸ். கிருவ்னலிங்கம்

இருந்த exit windows என்ற பகுதி இல்லாமையே அதற்குப் பதிலாக shift down என்ற பகுதியே இனிவரும் வின்டோஸ்களில் அமையப் போகின்றது. வின்டோஸிலிருந்து வெளியேறிப் போவதற்கு இனிவரும் கணனிகளில் DOS இருக்க மாட்டாது என்பதே இதற்கான காரணமாகும். இனிமேல் வின்டோஸ் இல் இருக்கும் போதே கணனியின் இயக்கங்களை நிறுத்த முடியும். இதனாலேயே shut down என்ற புதிய பகுதி exit வின்டோஸிலிருப்புப் பதிலாக மாற்றிடு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் Task barஇன் எஞ்சிய பகுதிகள் வெறுமையாகவேயிருக்கும். முதற்தடவையாக எந்தாலும் application ஜூம் இயக்கிய பின்னர minimize பண்ணும்போது அந்த application தானாகவே Task bar இன் ஒரு பொத்தானாக மாற்றமடைந்துவிடும். பின்னர் தேவையேப்படும்பொழுது mouse அம்புக் குறியை இந்தப் பொத்தானின் மேல் வைத்து அழுத்துவதன் மூலம் அந்த application ஜூம் திரும்பப் பெறமுடியும். பழைய

வின்டோஸ்களில் program manager பகுதி ஒரு group metaphor ஐப் பாவிக்கின்ற அதே வேளையில் file manager பகுதி folderகளைப் பாவிக்கின்றதே என்பதில் குழப்பம் அடைந்தவர்களுக்கு, சிக்காகோ ஒரு மாறுபடாத folder உம், Icon உம் சேர்ந்த ஒரே விதமான குறியீடுகளையே கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கும்.

மேலும் மூவை இன் வலது பொத்தானையும், மாறுபடாதிலிருப் பாவிக்க சிக்காகோ அனுமதிக்கின்றது. இந்த Task bar திரையின் எப்பாகத்துக்கும் நகர்த்திச் செல்ல முடியும். இந்த Task bar இன் இடதுகரை start என்பதும் பகுதியையும் வலதுகரை system clock ஜூம் கொண்டிருக்கும்.


Start இன்மேல் mouse இன் அம்புக்குறியை வைத்து அழுத்தும்பொழுது ஏழு பகுதிகளைக் கொண்டதாக ஒரு menu வை அது வெளிப்படுத்துதும். கடைசியாக செயற்படுத்தப்பட்ட applications, கடைசியாகத் திறக்கப்பட்ட documents, standard system applets உட்பட control panel, Find, Shut down ஆகிய system service களை ஒன்றும் இந்த menu வில் அடங்கும். இந்த menuவிலுள்ள ஒரு விசேடம் என்னவெனில், பழைய வின்டோக்களில் முழுமூலம் பழைய DOS மூலமாக எழுதப்படும் கோவைகளைப் போலன்றி, தமக்கு நீண்ட பெயரைக் கொண்டிருக்க முடியும். நீண்ட பெயரில் இடைவெளிகளுடன், முற்றுப்புள்ளி தவிர்ந்த வேறு எந்த விதமான punctuation mark களையும் தனதுடைய கோவையின் பெயரில் சேர்த்துக்கொள்ள முடியும். சிக்காகோவில் எழுதப்படும் documentகளை பழைய DOS களிலும் பாவிக்கக் கூடியதாக உருவமைக்கப்படுவது இதிலுள்ள அடுத்த சிறப்பம்சம், உதாரணமாக, ‘My first visit to Canada’ என்ற நீண்ட பெயரில். doc கோவை ஒன்றை ஒரு தட்டில் சேமித்த பின்னர், பழைய DOS application ஒன்றில் இதே கோவையை my first 1.doc என்ற பெயரில் மீள் வெளிக்கொண்டிருப்பது பாவிக்க முடியும்.

பெரிய கணனி வலையாகக்கூடியிலும் இந்த சிக்காகோ software மிகப் பெரிய பங்கினை வகிக்கப்போகின்றது. பழைய வின்டோஸ்களைப் போல்லாது, இந்தப் புதிய வின்டோஸை key board மூலமாகவும் இயக்கக்கூடிய வகையில் command prompt ஒன்றையும் தேவையெப்படுத்துது இது வெளிப்படுத்தும். மேலும், அங்கவீரர்களுக்கும் இலகுவாகப் பயன்படுத்தக்கூடியதாக தளிவிரல், Ctrl + Alt ஆழிகள், mouse அசைவுகளுக்காக ஒரு key board emulator, மற்றும் எச்சரிக்கைத் தொகைக்குப் பதிலாக திரையில் மின்பொறி (flash) ஒன்றை ஏற்படுத்துதல் போன்றவை சிக்காகோவின் மேலதிக சிறப்பம்சங்கள்.

பெ.குசிபிள்ளை

சக புந்திர்கள்

கலைய அரசாங்கத்தின் அங்கீகாரம் யேற்ற
துறித பண்மாற்றுப் போக்குவரதை நிறுவனம்



37

வர்த்தக அணுபவம்

1958ல் இருந்து வர்த்தகத்துறையில் முன்னோடிகளாகத் திகழும்
எமது ஸ்தாபனத்துடன் ஊங்கள் பண்மாற்றுச் சேவைவையை
வைத்துக் கொள்ளுங்கள்! பலன் பேறங்கள்!!

எமது சேவையில் இதுவரை பூரண திருப்தி கண்டு எம் தமிழ் மக்கள்
மகிழ்ச்சி கொண்டுள்ளார்கள். இது எமக்கு மிகுந்த பெருமித்ததைத் தருகிறது.

★ வவுனியா ★ மட்டக்களப்பு ★ சிலாபம் ★ நிர்கொழும்பு
★ கொழும்பு (அந்தியப்பூங்கள்) ★ சென்னை ★ சிங்கப்பூர்
ஆகிய இடங்களுக்கு துறித பண்மாற்றுச் சேவை

கல்லெல்லாம் மாணிக்கைக் கல்லொன்றுமா

M.KASIPPILLAI AND SONS INC

3228 Eglinton Ave. East, #3, Scarborough, Ont. M1J 2H6
(416) 267-8221

கவிதாஸ் KAVITHAS INC.

உலகனைத்துக்குமான துரித பணமாற்றுச் சேவை
(இலங்கை, தென்னிந்தியா உட்பட சகல பகுதிகளுக்கும் விசேட சேவை)
மற்றும் பாக்ஸ், பார்ஸல் சேவை


WORLDWIDE MONEY TRANSFER FAX & COURIER SERVICE

தாயகத்திலும் வெளிநாடுகளிலும் வாழும் நண்பர்கள் உறவினர்களுக்கு ஒரு சில நேரத்தில் பணம் சென்றடைய உத்தரவாதமும், நம்பிக்கையுமின்ன ஸ்தாபனம். மொன்றியல், மிலிஸாகா, வன்காவர், அல்பேர்ட்டா நகரங்களில் வசிப்பவர்களுக்கும் பணம் அனுப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பிரசித்திபெற்ற இந்திய சமீத் மிக்ஸியை நேரடியாக எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.

கவிதாஸ்

1241 Ellesmere Road,
Scarborough, Ont. M1P 2X8
Tel: (416) 755-6560 (416) 750-1983



வாகனம் செலுத்துவதில் முன்னுபவம் இல்லையே என்ற அச்சமா?
பயப்படாதீர்கள்!

குறுகிய சிறந்த பயிற்சியில் வாகன சாரதி லைசன்ஸ் பெறமுடியும்.

WINNER'S
Driver Education
specialized in Defensive Driving

வி. குருநாதன் (குரு)
Manager/Instructor

2390 Eglinton Avenue Esat, Suite # 232
Scarborough, Ontario. M1K 2P5
தொலைபேசி: (416) 724-2480

The Multicultural Access Project; Tamil Community Discussion on July 10

Multicultural Access Project.

What is it?

Have you had trouble getting the information you need about housing, looking for work or health care? We want to know at The Multicultural Access Project of Scarborough.

The Multicultural Access Project has been created to identify barriers to using the services of agencies which assist with obtaining basic needs such as housing, family benefits, employment and health care. The project will address access issues for the members of at least ten ethno-racial communities in the Scarborough area.

We will try to determine what makes it hard for people to get the services they need by holding a series of discussion groups - one for each community involved. There will be a discussion group to focus on access barriers for the Tamil community Sunday July 10. Contact Kathryn Rogers, Project Co-ordinator or Thiru S.

Thiruchelvam, Settlement Counsellor at the Catholic Immigration Bureau (416-757-7010) for more information.

Why was the project set-up?

Scarborough has many different languages and cultures and the fastest growing immigrant population in Metro Toronto. Although service providers in the social service and health care fields are aware their services are not always easy for newcomers to access, it has been hard for those agencies to keep with the diverse needs of newcomers.

Scarborough has relatively few ethno-specific community agencies; staff at those agencies has been asked to do everything from legal counselling to translation and family counselling. Clients are referred from the English speaking agencies on the assumption that each ethnic community organisation can handle all the needs of its members. But workers at the ethnic community agencies often do not have the funding or resources they need to handle the large number of referrals they get from the main stream agencies.

The Multicultural Access Project was set up to look at ways the mainstream, English speaking agencies can make their services easier to use for the wide range of Scarborough residents from different ethno-racial backgrounds. The project partners include ethno-specific agencies like the Tamil Information Centre, Chinese Family Life Services, Greek Orthodox Family Services and the Somaliland Women's Organization and main stream agencies like The Canadian Mental Health Association, Scarborough General Hospital and the Catholic Immigration Bureau. Supporting Organisations include Metro Cultural Interpreters, South Asian Family Support Services, Catholic Family Services, and the Mental Health Co-ordinating Group of Scarborough.

The Mental Health Co-ordinating Group was the driving force behind the project. The Co-ordinating Group and the project partners saw settlement related stress as a big cause of mental health problems. When newcomers feel isolated and excluded from the main stream of society it can lead to depression, anxiety and other difficulties. The mental health reform recommended under the Graham report in 1988 did not address the issue of the immigrant as outsider so the partners in the Multicultural Access Project decided other initiatives were needed. It was clear to the project partners that services need to be flexible to meet the

(Cont..... P. 19)

அருள் தந்தை இராஜரட்னம் அடிகளாருக்கு குறுப்பட்டம் தரித்த வெள்ளிவிழா

ரொறன்றோ மாநகரத்துத் தமிழ்க் கத்தோலிக்க மக்களின் குருவானவரான அருள் தந்தை இராஜரட்னம் அடிகளார் குறுப்பட்டம் தரித்து 25 வருங்கள் ஆகிவிட்டது. இவரது 25 வருட கால சேவையைப் பாராட்டி ரொறன்றோ வாழ் கத்தோலிக்க மக்கள் அடிகளாருக்கு வெள்ளி விழா ஒன்றை இந்த மாதம் 3ம் திங்டி ஞாயிற்றுக்கிழமை எடுத்து மகிழ்ந்தனர். ஸ்காப்ரோவில் கெண்டிய/எக்ளின்டன் சந்திப்பிலுள்ள புனித கொராட்டி தேவாலயத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஏராளமான கத்தோலிக்க மக்களும் வருகை தந்து நன்றி வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

அருள்தந்தை இராஜரட்னம் அடிகளார். 12.10.1946ல் பிறந்தவர். இவரது பெற்றார் ஸ்ரீவில்லோஸ் ஜோசப் இராஜரட்னம், மேரி ஓவில் சந்தியாபின்ஸையும் ஆவர். மன்னார் திருக்குடும்ப கன்னியர் மடத்திலும், யாழ்ப்பானம் திருக்குடும்ப கன்னியர் மடத்திலும்தமது ஆரம்பக் கல்வியைக் கற்றினார், யாழ்ப்பானம் சம்பத்தரிசியார் கல்லூரியில் படித்து 1962ம் ஆண்டு எஸ். எஸ். சி பர்ட்சையில் சித்தியடைந்தார்.

ஆசிரியராகப் பணிபிறந்து கொண்டிருந்த இராஜரட்னம் அவர்களை மிக இள வயதிலேயே இறைவன் குருகுல வாசத்துக்கு அழைத்துக் கொண்டார். 1963 ஜூலையில் இவர் குறுப்பட்டம் தரிக்கும் அருளைப் பெற்றார். புலமைப்பரிசில் பெற்றுக் கண்டாவில் குறுப்பட்டப் படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பையும் இறைவன் கொடுத்தார். 22.06.1969ல் தமது படிப்பை முறையாக முடித்துக் கொண்டு தாய்நாடு திரும்பிய தந்தை இராஜரட்னம் அவர்கள் சமயப் பணியில் முழுமையாக சுடுப்பார். முகமாலையில் இவர் சேவை செய்த காலத்தில் புனித ஆரோக்கிய அன்னையின் சிலையைக் கண்டி வீதிக்கு அருகாமையில் அமைப்பித்தமை குறிப்பிடத் தக்கவொரு சமயப் பணியாகும்.

1983-88 வரையான காலப்பகுதியில் தெள்கிழக்கு ஆசிய திருமடச் சார்பற்ற சபைகளின் தலைவராகப் பணிபிறந்தார்.

1989 முதல் 1992 ஜூலை வரை மொள்ளியல் பிரேரங்க கத்தோலிக்கக் கோயிலில் உதவிப் பங்குத் தந்தையாகவும், தமிழ் கத்தோலிக்கக் க்காக்கூக்குப் பொறுப்பாள கவாயியாகவும் சேவையாற்றினார். இதே பதவியில் 1992 ஆகஸ்ட் முதல் ஸ்காப்ரோவில் திருவிரத்தத் தேவாலயத்தில் பணிபிறந்துவரும் காலத்தில் தமது தியாக உனர்வு காரணமாகவும், அயராத் சேவைகள் உலமாகவும் ரொறன்றோ மாநகரத்துக் கத்தோலிக்க மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார்.

இவ்வித புகழுக்குறிய தந்தை இராஜரட்னம் அவர்கள் இவ்வாண்டு ஐந்தாம் திங்டி முதல் இங்கள் தமிழ்க் கத்தோலிக்கமக்காக்கான குருவானவராக ரொறன்றோ ஆயரால் நியமிக்கப்பட்டார். இத்தகைய நியமனத்தைப் பெற்ற முதல் தமிழ் மகள் இவரே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அருள் தந்தைக்கு முன்பாக இருந்த குருவானவர்களின் முயற்சியினாலும், அருள் தந்தையின் அயரா உழைப்பினாலும் இங்கள் தமிழ்க் கத்தோலிக்கமக்காக்காக்கு புதிய ஆரோக்கிய அன்னையின் பெயரால் புதிய பங்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தமிழ்க் கத்தோலிக்க மக்களையும் கணிக்கத்தக்க ஒரு சமயக் குழுவாக ரொறன்றோ கத்தோலிக்க பீடம் அங்கீகரித்திருக்கிறது. இதனால் தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்குப் பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு.

அருள்தந்தை இராஜரட்னம் அடிகளார் மிகுந்த தமிழ்ப்பற்று மிக்கவர். பண்மொழி வல்லாளராக இருந்தபோதும் தமிழ் மக்களுடன் தமிழில் பேசுவதில் இன்பம் காணப்பெர். தமிழ்ப் பள்ளிகள் தமிழூ ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்று போதித்து வருபவர். இவரது சேவை இனிதே தொடரப் புனித ஆரோக்கிய மாதா அருள்பிறவாராக!

-விகந்தவளம்

LOW COST
HIGH
QUALITY

CARPETS & APPLIANCES

எமது புதிய விற்பனை நிலையம்
தற்பொழுது ஸ்காபரோவில்

721 Progress Avenue

(Markham வீதிக்கும் McCowan வீதிக்குமிடையில்)

இலக்கக் கட்டடத்தில் அமைந்துள்ளது.



BRAND NAME ITEMS DIRECT FROM MANUFACTURERS

PHONE
(416) 605-1990

Member of
Better Business Bureau
and
Floor Covering
Institute of Ontario

OWNED &
OPERATED BY
SABESAN
சபேசன்

உங்கள் வசதி கருதி தற்போது இரண்டு இடங்களில் சேவை

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் கனடாவிலும்
மொத்தம் இருபது ஆண்டுகளுக்கு மேல்
பல் வைத்திய சிகிச்சையில் அனுபவம் பெற்ற
உங்கள் நம்பிக்கைக்குரிய

டிராஃட்டர் ஆ. சண்முகவாழவேல்

சுடும்ப பல் வைத்தியர்

செல்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்
2466 Eglinton Avenue East, Unit: 7, Scarborough, Ont. M1K 5J8
Opposite Kennedy Subway (Rainbow Village கட்டடத்தில்)
(416) 266-5161

திங்கள், புதன் கிழமைகளில்
Main Square Dental Centre 2575 Danforth Avenue, Toronto, Ontario. M4C 1L5
(416) 690-0176

சிவாஸ் ரேட்டின் கோ லிமிட்டெட்

தமிழர்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய பேயர்
தமிழர்கள் நினைவில் நிவைத்திருக்க வேண்டிய பேயர்

மரக்கறி வகைகள், கடல் உணவுகள்,
கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும்
இலங்கை, இந்திய, கனடிய உணவுப்பொருட்களையும்,
தோசை, இடியப்பம் ஆகியவைகளையும் நியாயமான
விலையில் விற்பனை செய்யவர்கள்.

திருமணங்களுக்குக் தேவையான கூறை,
பட்டு பேட்டி, சால்வை, தலைப்பாகை, குத்துவிளக்கு,
பூமாலைகள், மணவறை, மண்டப வசதி, விருந்துபசார
உணவு வகைகள் ஆகிய அனைத்துக்கும்
ஏங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

SIVA'S TRADING CO. LTD

3852 Finch Ave.East, (Kennedy / Finch) Scarborough.

Tel: 321-2739

**சென். ஜேம்ஸ் நகர்
‘போசாத்திய’
திருவிழாவில்
தமிழ் மாணவர்கள்**



வருடாவருடம் நடைபெறும் மேற்படி திருவிழாவில் முதன்முறையாக இம்முறை தமிழ் சிறார்களும், சென் ஜேம்ஸ் வட்டார் நகரசபை உறுப்பினர் திருமதி. பாரா ஹோல் அம்மையாரின் வேண்டுகோளின் பேரில் பங்கு கொண்டனர். தமிழ்ச் சிறார்கள் பலர் வெவ்வேறு பாத்திரங்கள் ஏற்று இதில் கலந்து சிறுப்பித்தனர். கண்ணாக வேடம் ஏற்ற சிறுவன் ராம்ஜி மகேந்திரனையும், பாரதியாராக வேடம் தரித்த தீபருபன் நடராசாவையும் இப்படங்களில் காணலாம். இந்த விழாவின் இறுதி மேடை நிகழ்ச்சியில் சிவாஜினி ரமேஷின் சிறப்பு நடனம் இடம்பெற்றது.

கனடிய தேசிய

(9ஆம் பக்கத் தொடர்ச்சி)
மெருகூட்டுவதாக விளங்குவதனையும் அவதானிக்கலாம்

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மகாநாடுகளுக்கு வருகைத்தரும் பிரதிநிதிகள், உல்லாசப் பயணிகள் கல்வி நோக்கமாகவோ அன்றிப் பொது நோக்கமாகவோ இங்கு செல்பவர்கள் ஒரு குழுவாகச் செல்வார்களேயானால் சலுகைக் கட்டணமும் முன்னுரிமையும் உண்டு. உல்லாசப் பயணிகளைக் கவரும் தன்மை, தரமான சேவை, சிறந்த பாதுகாப்பு என்பவற்றுக்காகக் கடந்த வருடம் ரோஞ்சூரோ உல்லாசப் பயணத்துக்கான பதக்கத்தினை (Toronto Tourism Award) ‘சிஃப்ளவர்’ தட்டிக் கொண்டது. ரோஞ்சூரோவில் 301 Front Streetல்(பிரதான சந்திப்பு : Front & John) இது அமைந்துள்ளது. மேலதிக தகவல்கள் தேவைப்படிடன் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்: பொதுத் தகவல்: 416-360-8500; குழு நிலைக் கட்டணம்: 416-601-4707; உணவுகம்: 416-362-5411; குடிவகை நிலையம்: 416-601-4721; பொழுதுபோக்கு விளையாட்டு: 416-601-4749.

சங்கமம் விழாத் தொகுப்பு

(16ஆம் பக்கத் தொடர்ச்சி)

விழாவை இடையிடையே குழப்ப முயன்றவர்களையும், ‘முறிக்க’ முயன்றவர்களையும் மேடையில் தோன்றிய கலைஞர்களும், உரையாளர்களும் தங்களது இயற்கையான இடைச்செருகல் வசனங்களால் வெட்டி விழுத்தியது. ‘குப்பர்’ வெட்டுகள். ‘நா’க்கர்கள் வாலைச் சுருட்டுனர்கள்! மொத்தத்தில் தரமான நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரையும் மகிழ்வித்த சங்கமம் கலைக் குழுமபத்தினரை வாழ்த்துவோம். பாராட்டுவோம்.

அது சரி, அடுத்த விழா எப்போது? இரண்டு வருடம் காத்திருக்க வேண்டுமோ? அல்லது இரண்டுக்குப் பின்னர் இனி எதுவும் வேண்டாம் என்ற கொள்கையோ? இளையபாரதி அவர்களே - இதிலுமா குழுமபக் கட்டுப்பாடு?

மரண அறிவித்தல்

மகாலிங்கம் மணிவண்ணன்

தொந்தம்: 14.05.1966
மறைவு: 21.06.1994

நாவற்குறியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், ஸ்காபரோவில் வசித்தவருமாகிய மகாலிங்கம் மணிவண்ணன் 21.06.94ல் அகால மரணமானார். இவர் முன்ன நாள் பொலிஸ் சேவகர் திரு. மகாலிங்கம் திருமதி. மகாலிங்கம் ஆகியோரின் அன்புமகனும், உதயணன் (அம்பிகனடா), மன்மதன் (மதன்-கனடா), வினோதன் (வினோ-கனடா), சுகிர்தா (சுகி-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார். அன்னாரின் பூதவுடல் 25.06.1994 அன்று கனடா ஸ்காபரோவில் இறுதிக்கிரியைகளின் பின்னர் தகனம் செய்யப்பட்டது. எமது துயரிலும், இறுதிச்சடங்கின் போதும் பல வழிகளாலும் உதவிபுரிந்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

உ-நவினர்கள்
67 Sherwood Ave,
ஸ்காபரோ, ஓன்ராறியோ.
கனடா
தொலைபேசி:
416-285-9686

ஓன்ராறியோ முதுதமிழர் மன்ற நிகழ்ச்சிகள்


ஓன்ராறியோ முது தமிழர் மன்றத்தின் முதுமையைக் கொண்டாடும் நிகழ்ச்சி இம்மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை காலை ஒறியோல் சனசுருக நிலைய மண்டபத்தில் நடைபெறவள்ளது.

முதியோர் வருடாந்தச் சுற்றுலாக்கள் இம்மாதம் 9ஆம் திகதியும், ஆவணி மாதம் 6ஆம், 27ஆம் திகதிகளிலும் நடைபெறவள்ளது. முற்கூட்டியே இதற்கு ஆசனங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

விபரங்கள் தேவைப்படுவோர் திரு. பிள்ளை (905-471-0364), திரு. சிவா (416-293-2746) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலும்.

கன்டாவில் உங்கள் நிதி செழிக்க...

நாடுங்கள்



யோகி தம்பிராஜா F.C.M.A.
நிதி நிபுணர், ஆலோசகர்

- வளர்ச்சி நிதிகள் (Mutual Funds)
- வரி தவிர்க்கும் திட்டங்கள் (RRSP)
- குழந்தைக் கல்வி / சேமிப்புத் திட்டங்கள்
- இளையோர் நிரந்தர ஆயுள் காப்புறுதித் திட்டங்கள்
- முதியோர் மன ஆறுதல் திட்டங்கள்

இலவச ஆலோசனைகளுக்கு
இன்றே தொடர்புகொள்ளுங்கள்

FORTUNE
FINANCIAL


(416) 412-4267

24 Hours / 7 Days a Week

ஓம் பார்க் கெளரி மங்கள சேவை

அனைத்து இந்து மத கிரியைகளுக்கும் கண்டிய திருமணப் பதிவு அதிகாரி, இந்து மதகுரு பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் (ஜயாமணி) (புங்குடுதீவு -10)

திருமணம், திருமணப் பதிவு
 புதுமனை புதுதல்
 கடை திறப்பு வைவைம்
 புண்யாக வாசனம்
 பூப்புனித நீராட்டு விழா
 பூமாலை, ஆண்டாள் மாலை
 மற்றும்




சமூதாகம், தலை நாகை செற்
 முந்து மணவறை
 தலைப்பாகை
 பந்தல் அலங்காரம்
 கல்யாண பூஜைப் பொருட்கள்
 ஆலய வைவைங்களுக்கான
 முந்துச் சப்ரம்

ஆகியவைகளுக்கு என்றும் எப்பொழுதும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

Tel: (416) 266-3333

628 E, Birchmount Road, Scarborough, Ontario. M1K 1P9



ஓன்ராறியோ வர்த்தக
 சம்மேளனத்தின் சிறந்த
 சேவைக்கான
 விருது பெற்ற
 நிறுவனம்

ஏசியன் கிறிக்கெட் கிளப்பினரின்
 சிறந்த வர்த்தக
 நிறுவனத்துக்கான
 விருது பெற்ற
 நிறுவனம்

ஸ்ரீ சிவா ஜூவெலை

SRISIVA JEWELLERY

721 Bloor St. W., Toronto, Ontario. M6G 1L5

(416) 531-4867